

டிசம்பர்
1993
DECEMBER

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION

இதழ்
35
ISSUE



ஓன்ராறியோ வர்த்தக சம்மேளன விருது




மணிவிழாவில்
மலர் மாலைகளுடன்



புதிய குடிவரவு
அமைச்சர்
பெற்றோரின்
ஸ்பான்ஸர்
மீது கை
வைப்பாரா?



மொன்றியல் வாணிவிழாவில் காவடி நடனம்



'சேக்கம்'
விழாவில் கௌரவம்

இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி

A Monthly Information Digest

**தமிழர்
தகவல்**
TAMILS' INFORMATION

Established:
February 1991

P.O. box - 3
Station 'F'
Toronto, Ontario
M4Y 2L4

Phone: (416) 920-9250
Fax: (416) 757-7399

Produced by:
Eelam Thamil
Information Centre
(ETHIC) of Toronto
&
Catholic Immigration
Bureau,
Scarborough Region

Published by:
Thamil Information
Research Unit (THIRU)
&
Ahilan Associates

Editor in chief:
Thiru S. Thiruchelvan

Associate Editor:
Ranji Thiru

Asst. Editor:
V. Vivekananthan

Technical Asst:
Sasi Pathmanathan

General Manager
S. T. Singam

Production Asst:
N. Kumaradasan

Circulation Assts:
K. Elamurugan
P. Balakumar

Layout & Design:
Ahilan Associates

Printers:
Reflex Printing
(416) 975-0196

PUBLISHED
MONTHLY

4000 Copies

ஆசிரியரிடமிருந்து.....FROM THE EDITOR

தாய்மொழி தமிழைப் படிப்பதால், கனடாவில் பயனென்ன? இப்படியொரு கேள்வி எம்மவர் மத்தியில் புதிதாகக் கிளம்பியுள்ளது.

கனடாவில் பலரும் பேசும் மொழி ஆங்கிலம்; கனடிய உத்தியோகபூர்வ மொழிகள் இரண்டில் ஆங்கிலமும் ஒன்று; பாடசாலைகளில் போதனா மொழி ஆங்கிலம்; இது ஒரு சர்வதேச மொழி. எனவே ஆங்கிலம் படித்தால் போதாதா? எதற்காகத் தமிழ் படிக்க வேண்டும்?

என்ன நியாயம்? இந்த 'நியாயம்' இந்த நாட்டில் வாழும் மற்றெந்த இனத்தவர்களுக்கும் தெரியாமல் போய்விட்டதே! எம்மவர்கள் தான் இதனைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படிக்கேட்பார்களா?

நாங்கள் தமிழர்; பேசும் மொழி தமிழ்; அதுவே எங்கள் தாய்மொழி. இதனை எதற்காகப் படிக்க வேண்டும், இதனைப் படிப்பதால் என்ன லாபம் என்று கேள்வி எழுப்புவது..... விதண்டாவாதமாகத் தெரியவில்லை.

சொந்தநாட்டை விட்டு இங்கு வந்த சில மாதங்களுக்குள்ளேயே நாங்கள் இங்கு வரவேண்டியேற்பட்ட எம் பிறந்த நாட்டுச் சூழலை மறந்துவிடுகின்றோம். நினைக்க வேதனையாக மட்டுமன்றி வெட்கமாகவும் இருக்கிறது.

இங்குள்ள கனிஷ்ட பாடசாலைகளில் பாரம்பரிய கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது. இதற்கெனப் பகுதிநேர அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழ்ச் சிறுவர் சிறுமியர் தமிழ் கற்பதில் காட்டும் ஆர்வம் போதுமானதாகவில்லை. 12,000 தமிழ் மாணவர்களில் சுமார் ஆயிரம் பேர்வரையில் மட்டுமே தமிழ் கற்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகின்றது.

இடைநிலைப் பாடசாலைகள் பலவற்றில் தமிழ்த் திறமைச் சித்திப் பாடநெறி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கல்வியாண்டின்போது மேலும் சில பாடசாலைகளில் இவ்வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இவைகளில் தமிழ் மாணவர்களைச் சேர்ப்பதற்கு 'கல்லில் நார் உரிப்பது' போன்ற முயற்சியில் ஆசிரியர்கள் பொ. கனகசபாபதி, செல்வா இலங்கையர் உட்பட பலர் ஈடுபட்டதை இல்குவில் மறந்துவிட முடியாது.

பல்கலைக்கழகப் புகழுகப் பரீட்சைக்குத் தேவையான திறமைச் சித்திகளை தமிழைக் கற்பதன் மூலம் பெறமுடிகின்ற போதிலும் அதனைக் கௌரவக் குறைவாகவே பலரும் கருதுகின்றனர். சில வீடுகளில் தங்கள் பிள்ளைகள் தமிழ் கற்பதை அவர்களது பெற்றாரே விரும்பவில்லையாம். ஆழ்ந்த வேதனைக்குரிய விடயம்.

பாரம்பரிய வகுப்புகள், இடைநிலைப் பாடசாலை வகுப்புகள் ஆகியவற்றில் தமிழைக் கற்கும் ஊக்கம் அதிகரிக்குமானால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் இங்குள்ள பல்கலைக் கழகங்களில் தமிழை ஒரு பாடமாக்கக் கூடிய சந்தர்ப்பம் நிச்சயம் உண்டு. இதற்கு தமிழ் மாணவர் ஆதரவு மட்டுமன்றி, பெற்றாரின் ஆதரவும் தேவை என்பதை இப்போதுதான் உணரமுடிகின்றது.

கவிஞர் கந்தவனம் அவர்கள், கடந்த மாதம் நடைபெற்ற தமது மணிவிழாவின் இறுதியில் விடுத்த வேண்டுகோள் இங்கு குறிப்பிடவேண்டியது.

"தாய் மொழியைக் கற்றல் தலையாய பிறப்புரிமை. தாய் மொழி ஓர் வணிகச் சரக்கல்ல தம்பி! இலாப நட்டம் பார்ப்பதற்கு" என்று, கவிஞரின் வரிகள் நீள்கின்றன.

தமிழ் மொழியைக் கற்றல் - கற்பித்தல் தொடர்பான அரங்கொன்றினை நடத்த கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இதே போன்று மற்றொரு கருத்தரங்கினை நடத்துவதற்கு 'சேக்கம்' அமைப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு கூட்டங்களும் மட்டும்தான் போதாது என்றே தோன்றுகின்றது.

இங்கு வாழும் என்பதாயிரம் தமிழர்களில் சுமார் இருபதாயிரம் பேர் ஏதோ வொரு பாடசாலையில் கல்வி கற்று வருகின்றனர். தமிழைக் கற்பதன் அவசியம் இவர்கள் மத்தியில் தாமதமின்றி வலியுறுத்தப்பட வேண்டும்.

"கல்விதனில் தமிழ்மொழியைக் கற்கும் உரிமையினைத் தந்தாலும் வேண்டாம் எனத்தள்ளும் தமிழ் மகனே! சிந்தித் தெழுவாய்" என்று கவிவழி கூவிடும் மணிவிழாக் கவிஞரின் வரிகள் சிந்திக்க மட்டுமன்றிச் செயற்படவும் தூண்டுபவை.

எஸ். திருச்செல்வம்

**தமிழர்
தகவல்**
TAMILS' INFORMATION

ஸ்தாபிதம்
பெப்ரவரி 1991

முகவரி
P.O. box - 3
Station 'F'
Toronto, Ontario
M4Y 2L4

தொலைபேசி:
(416) 920-9250
ஃபாக்ஸ்:
(416) 757-7399

தயாரிப்பு
எழுத்தமிழர் தகவல்
நிலையம் ரொறண்டோ &
கத்தோலிக்க
குடிவரவு நிலையம்
ஸ்காபரோ

வெளியீடு:
தமிழர் தகவல்
ஆய்வுப் பிரிவு
&

அகிலன் அசோஷியேட்ஸ்

பிரதம ஆசிரியர்:
எஸ். திருச் செல்வம்

இணை ஆசிரியர்:
ஹஞ்சி திரு

உதவி ஆசிரியர்:
வே. விவேகானந்தன்

தொழில்நுட்ப உதவி:
சசி பத்மநாதன்

பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்

தயாரிப்பு உதவியாளர்:
என். குமாரதாஸன்

விநியோக உதவியாளர்:
க. இளமுருகன்
ப. பாலகாமர்

வடிவமைப்பு:
அகிலன் அசோஷியேட்ஸ்

அச்சுப்பதிப்பு:
றிப்ளக்ஸ் பிரிண்டிங்
(416) 975-0196

மாநாத்த
வெளியீடு

4000 பிரதிகள்

'குடும்ப' பட்டியலிலிருந்து பெற்றார் நீக்கப்படக்கூடும் ; 'வெகர்வில்' மத்திய நிலையம் கைவிடப்படும்?

Immigration rules may be tightened for 'Parents'

குடும்ப உறுப்பினர் என்று அழைக்கப்படும் Family Class (FC) என்ற பிரிவுக்குள் பெற்றார்களை ஸ்பொன்ஸர் செய்வது நிறுத்தப்படும்? சில வேளைகளில் நிறுத்தப்படலாம். இது பற்றித் தமது அமைச்சு ஆலோசித்து வருவதாக புதிய அரசாங்கத்தில் குடிவரவு, குடியரிமை அமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு. லேர்ஜியோ மார்ஷி தெரிவித்துள்ளார்.

குடும்ப உறுப்பினர் என்ற பிரிவை மேலும் கடினமாக்கி, பெற்றாரை லாண்ட் பத்திரத்துடன் வர அனுமதிக்கும் ஸ்பொன்ஸர் திட்டத்தை நீக்குவது பற்றிக் கலந்தாலோசிக்கத் தாம் விரும்புவதாக ரொறன்ரோ ஸ்டார் பத்திரிகைக்கு அளித்துள்ள விசேஷ பேட்டியொன்றில் அமைச்சர் தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்வதன் மூலம் குடும்பங்களாக ஸ்பொன்ஸர் செய்யப்படுபவர்கள் தொகையைக் குறைத்து, அதற்குப் புதிலாக கனடாவுக்குத் தேவைப்படும் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் வெளிநாடுகளிலிருந்து வர விஸா வழங்கமுடியும் என்றும் அவர்களே இப்போது தேவைப்படுவதாகவும் அமைச்சர் கருதுகின்றார்.

தற்போது குடும்ப உறுப்பினர் இரண்டு வகையானதாகக் கணிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதாக தெரிகின்றது. வாழ்க்கைத் துணைவர் (கணவர் அல்லது மனைவி), பராமரிப்பிலுள்ள பிள்ளைகள், திருமணம் புரிவுள்ள துணைவர் ஆகியோர் உடனடிக்குடும்ப உறவினர்களாகவும் (immediate family members), பெற்றார் (தாய் அல்லது தகப்பன் அல்லது இருவரும்), அவர்களது பராமரிப்பிலுள்ள அவர்களது பிள்ளைகள் (பத்தொன்பது வயதுக்குக் குறைவான திருமணமாகாதவர்கள்) ஆகியோர் விஸ்தரிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களாகவும் (extended family members) எனவும் பிரிக்கப்பட்டு அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

ஆனால், அமைச்சர் மார்ஷி, பெற்றார் பிரிவை குடும்ப உறுப்பினர் தரத்திலிருந்து நீக்குவதற்கு ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்காகக் களைய மக்களையும் பாராளுமன்றக் குழுவையும் கலந்தாலோசிக்கவும் தாம் எண்ணியுள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

"குடிவரவுச் சட்டத்துக்குள் பெற்றார் இயற்கையாகவே 'குடும்ப உறவினர்' பட்டியலுக்குள் வருகின்றார்களா? அல்லது, இரண்டாம் நிலையில் வேறொரு பிரிவு இவர்களுக்குத் தேவையா? என்பதைக் கவனிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். அதேசமயம் முன்னைய கன்ஸர்வேடிவ் கட்சி போலன்றி வேறு விதமாக, சரியான முறையில் குடிவரவு விவகாரங்களை புதிய லிபரல் அரசாங்கம்

அணுகப் போவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதுவானாலும், கடுமையான விதிகளைக் கொண்ட புதிய பிரிவொன்றுக்குள் பெற்றார்களைத் தள்ளிவிட அமைச்சர் முயல்வாரானால், அது முன்னைய அரசாங்கம் தனது ஆரம்ப காலத்தில் எடுத்த நடவடிக்கையைப் பின்பற்றுவதாக அல்லது அவ்வழியே செல்வதாகவே அமையும் என்று ரொறன்ரோ ஸ்டார் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த வருடங்களில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த போது இந்த நடவடிக்கைகளைத் தற்போதைய அமைச்சர் எதிர்த்தவர் என்று ரொறன்ரோ ஸ்டார் செய்தியாளர் அலன் தொம்ஸன் நினைவுட்டியுள்ளார்.

அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர் (convention refugee-CR) தமக்கு லாண்ட் பத்திரம் கிடைத்த நாளிலிருந்து ஒரு வருட காலத்துக்குள் தமது வாழ்க்கைத் துணைவரையும், பராமரிப்பிலுள்ள பிள்ளைகளையும் கட்டணம் எதுவும் செலுத்தாமலேயே ஸ்பொன்ஸர் செய்ய முடியும். இந்தச் சலுகை கடந்த பல வருடங்களாக அமலிலிருந்து வருகின்றது.

'எஸ்தி'

ஆனால் பெற்றாரை ஸ்பொன்ஸர் செய்வதானால் கட்டணம் செலுத்த வேண்டும். ஒற்றைப் பெற்றாராயின் 450 டாலர்களும், தாய் தந்தை இருவரையும் ஸ்பொன்ஸர் செய்வதாயின் 900 டாலர்களையும் செலுத்த வேண்டும். பெற்றாரின் பராமரிப்பில் பிள்ளைகளையும் சேர்த்து ஸ்பொன்ஸர் செய்வதாயின் அவர்களுக்கும் தனித்தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்த நடைமுறையைக் கவனிக்கும்போது, குடும்ப உறவினர் பட்டியலில், பெற்றார்கள் ஏற்கனவேயே இரண்டாம் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பது தெரியவருவதாக குடிவரவுத் திணைக்கள அதிகாரி ஒருவர் தமிழர் தகவலுக்குத் தெரிவித்தார். எனவே, புதிய உத்தேச மாற்றம், பாரிய மாற்றமாக அமைய மாட்டாது என்பது அவரது கருத்தாகும்.

ஆனாலும், இந்த மாற்றம் நடைமுறைக்கு வருமானால் இலங்கைத் தமிழர் குடும்பங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகலாம்.

அதேசமயம், ஒரு வருடத்தில் ஒன்றரை லட்சம் வெளிநாட்டவரைக் கனடாவில் குடியேற அனுமதிப்பது என்ற அரசின் கொள்கையில் எந்த மாற்றமுமிருக்காது என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

மறுபுறத்தில், அல்பேர்ட்டாவில் வெகர்வில் என்ற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் குடிவரவு மத்திய செயற்பாட்டு நிலையத்தை ரத்துச் செய்வது பற்றியும் அமைச்சர் ஆலோசித்து வருகின்றார். 1994ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இயங்கக்கூடியதாக பல்லாயிரம் டாலர்கள் செலவில் முன்னைய அரசாங்கத்தினால் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

கனடா முழுவதற்குமான லாண்ட் பத்திர வேலைகளைக் கவனிக்கவேன, நவீன கம்பியுட்டர் வசதிகளுடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்தத் திட்டத்துக்கு ஆரம்பம் முதலே பலமான எதிர்ப்பு இருந்து வருகிறது. முக்கியமாக குடிவரவுத் திணைக்கள ஊழியர்கள் சங்கம், அவர்களின் தொழிற் சங்கம் ஆகியவன் வன்மையாகக் கண்டித்து வருகின்றன. ஆர்ப்பாட்ட உள்வலங்களையும் இவர்கள் நடத்தியுள்ளனர். இந்த மத்திய நிலையம் செயற்பட ஆரம்பித்தால், மேலும் ஆயிரம் வரையான ஊழியர்கள் வேலையிழப்பர்; மத்திய நிலையத்தின் பெரும் பகுதி வேலைகளையும் கம்பியுட்டர்களே செய்யும்.

அதுமட்டுமன்றி அகதிகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் புதிய குடிவரவாளர்கள் தங்கள் பைல்கள் தொடர்பான விடயங்களையும், தகவல்களையும் பெறமுடியாது போகும். அல்பேர்ட்டாவுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்வதானால் பல மணி நேரம் 'லைனிள்' காத்திருக்க வேண்டி நேரிடும். அப்படிக்காத்திருந்தும் வருடமும் பேச முடியாது. இதனால் அகதிகளை வைத்துப் பணம் பண்ணும் சிலர் மேலும் தங்கள் பிழைப்பை அதிகரிக்க வழியிருக்கின்றது. எனவே இந்த மத்திய நிலைய திட்டத்தை அமைச்சர் நிறுத்துவதை அகதிகளுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வரவேற்கின்றன.

இந்த மத்திய நிலையத்தின் செயற்பாட்டினால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி தமிழர் தகவலில் ஏற்கனவே விரிமான கட்டுரையொன்று வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

"முற்றுமுழுதாக அரசியல் நோக்கத்துடன் இந்த மத்திய நிலையத்தை வெகர்வில் என்ற இடத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டது. முன்னைய அரசின் துணைப்பிரதமராகவிருந்த டொன் மலன்செளஸ்கியின் 'மின்வளவு' (அவரது தொகுதி) இந்தக் காணி" என்று அமைச்சர் மார்ஷி மேலும் சொல்லியுள்ளார்.

புதிய மத்திய நிலையம் ஒன்றினை அமைப்பதற்கு இடம்தேடும் யோசனை எதுவும் தமக்குத் தற்போது இல்லை என்றும் தெரிவித்த அவர், (29ம் பக்கம் பார்க்க)

கனடாவின் அமைச்சர்கள் 23 பேரில் 4 பெண்கள்: சிறுபான்மையினர் எவருமில்லை

Chrestien loyalists dominate cabinet

ஜேன் கிரட்சியன் தலைமையிலான புதிய லிபரல் கட்சி கடந்த மாதம் நான்காம் திகதி ஆட்சியைப் பொறுப்பேற்ற தினத்தன்று, 22 அமைச்சர்கள் நியமனமாகினர். பிரதமருடன் சேர்த்து அமைச்சரவையின் தொகை 23 ஆகும். இதில் பத்துப்பேர் ஒன்றாயோ மாகாணத்திலிருந்து தெரிவாகினர்.

இந்த அமைச்சரவையில் நான்கு பேர் பெண்கள். துணைப்பிரதமரும் பெண்ணாவார். சிறுபான்மையினத்தவர் ஒருவருமே இதில் இடம்பெறாததை ஒரு ஆங்கிலப் பத்திரிகை சுட்டிக்காட்டி கட்டுரை எழுதியுள்ளது. அனைத்து அமைச்சர்களுமே வெள்ளையர்கள்.

வயதில் மூத்த அமைச்சர் (63வயது) கலாசாரத்துறைக்குப் பொறுப்பான திரு. மைக்கல் டூய். வயதில் மிகக் குறைவான அமைச்சர் (37வயது) குடிவரவு, குடியரிமை ஆகியவற்றுக்குப் பொறுப்பான திரு. சேர்ஜியோ மார்ஹி. இது தவிர பிரதி அமைச்சர்களாக எட்டுப் பேர் நியமனமாகியுள்ளனர்.

22 அமைச்சர்களும் விபரங்கள் (தொகுதியின் பெயரும்) வருமாறு: Sheila Copps (40): Deputy Prime Minister, Minister of Environment. (Hamilton East)

Paul Martin (55) Finance, (Lasalle-Emand, Quebec)

Lloyd Axworthy (53): Human Resources (Winnipeg South Centre)

Andre Ouellet (54): Foreign Affair (Papineau St. Michel, Quebec)

David Anderson (56): Revenue (Victoria)

David Collenette (47) Defence (Don Valley East)

David Dingwall (41) Public Works (Cape Breton-East) Richmond,

Joyce Fairbairn (53) Senate Leader from Alberta. -Novascotia.

Herb Gray (62): Solicitor General & House Leader (Windsor West)

Michel Dupuy (63) Heritage (Laval Ouest, Quebec)

Art Eggleon (50) Treasury Board President (York Centre)

Ralph Goodale (44) Agriculture (Regina Wascana)

Ron Irwin (57) Indian Affairs (Sault Ste. Marie)

Roy MacLaren (59): International Trade (Etobicoke North)

John Manley (43): Industry (Ottawa South)

Sergio Marchi (37): Immigration & Citizenship (York West)

Diane Marleau (50) Health (Sudbury)

Marcel Masse (53): Intergovernmental Affairs, President Privy Council (Hull-Aylmer, Quebec)

Anne McLellan (43) Natural Resources (Edmonton NorthWest)

Allan Rock (46): Justice and Attorney General, (Etobicoke Centre)

Brian Tobin (39) Fisheries (Humber-St. BarbeVerte,

Newfoundland)

Doung Young 53): Transport (Bathurst, Newbrunswick)

எட்டு துணை அமைச்சர்களினதும் விபரங்கள் வருமாறு:

Sheila Finestone: Multiculturalism, Status of Women

Fernand Robichaud: Parliamentary Affairs

Ethil Blondin-Andrew: Training and Youth

Lawrence MacAulay: Veterans

Christine Stewart: Latin America and Africa

Raymond Chan: Asia Pacific

Jon Gerrard: Science, Research and Development

Doug Peters: International Financial Institutions


புதிய சபாநாயகர் யார்? ஜனவரி 17ம் திகதி தெரிவு

கனடிய நாடாளுமன்றத்தின் புதிய ஜனாதிபதியாக யார் தெரிவு செய்யப்படுவார்? அக்டோபர் 25ம் திகதி நடைபெற்ற தேர்தலின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய லிபரல் கட்சி நவம்பர் 4ம் திகதி உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றது. இருப்பினும் நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் அடுத்த மாதம் (ஜனவரி) 17ம் திகதியே ஆரம்பமாகும். அன்றைய தினம் புதிய எம்.பி க்கள் 295 பேரும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வர். புதிய சபாநாயகர் தெரிவும் அன்றைய தினமே நடைபெறும்

வழமையாக சபாநாயகர் அரசாங்கக் கட்சியால் நியமிக்கப்படுவர். ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட முடியாத வேளையில் சபையில் தெரிவு நடைபெறும். முதல் தடவையாக 1986ம் ஆண்டில் கனடாவில் சபாநாயகர் தெரிவு நடைபெற்றது. இம்முறையும் அவ்வாறே தெரிவு நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

லிபரல் கட்சியின் நான்கு எம்.பி க்கள் சபாநாயகர் கதிரையில் கண் வைத்துள்ளராயினும் Warren Allmand, Jean-Robert Gauthier ஆகிய இருவரில் ஒருவரே சபாநாயகராகும் சாத்தியக் கூறுகள் அதிகமாகக் காணப்படுகின்றது.

இங்கு சபாநாயகரின் சம்பளம் வருடமொன்றுக்கு 134,000 டாலர்கள். இதனைவிட அரண்மனை போன்ற இல்லம், ஒரு கார், சாரதி, நாடாளுமன்றத்தில் தனியாக உணவு பரிமாறும் மண்டபம் மற்றும் உபசரணைச் செலவாக மேலதிக அலவன்ஸ் ஆகிய வசதிகளுமுண்டு.



கனடாவில் துணைப்பிரதமரான முதலாவது பெண்மணி ஷீலா கொப்ஸ்

கனடாவில் துணைப்பிரதமரான முதலாவது பெண்மணி என்ற பெருமை ஷீலா கொப்ஸ் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. ஒன்றாயோ மாகாணத்தின் ஹமில்டன் கிழக்குத் தொகுதி எம்.பியான இவருக்கு நாற்பது வயது. துணைப்பிரதமர் பதவியுடன் சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சர் பதவியும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமது இளம் வயதிலிருந்தே தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கும் இவர் முதலில் 1981ம் ஆண்டு ஒன்றாயோ மாகாண சபைக்குத் தெரிவானார். 1984ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவுள்ளார். 1990ம் ஆண்டில் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டு முன்றாம் இடத்தினைப் பெற்றார்.

கனடாவில் அங்கிலிக்கன் சபையின் முதலாவது பெண் பிஷ்ப்

கனடாவில் அங்கிலிக்கன் திருச்சபையின் முதலாவது பெண் பிஷ்ப் நியமனம் கடந்த மாதம் கடைசி வாரம் நடைபெற்றது. ரொறன்ரோ பிரதேசத்துக்கென வணக்கத்துக்குரிய விக்டோரியா மத்தியில் (39 வயது) தெரிவாகியுள்ளார். உலகம் முழுவதும் அங்கிலிக்கன் திருச்சபையில் பிஷ்ப் பதவியில் ஐந்து பெண்கள் மட்டுமேயுள்ளனர். இவர்களில் வன. விக்டோரியா அவர்களும் ஒருவர். கனடாவில் முதலாவது பெண் போதகராக இவர் பதினேழு வருடங்களுக்கு முன்னர் நியமனமாகியிருந்தார்.

பொதுநல உதவி பெறுவோரின் புகைப்படமும் விரல் அடையாளமும் கம்பியூட்டரில் பதியப்படும்

Welfare computer expected to cut fraud

ரொறன்ரோ பெரும்பாகத்தில் இடம்பெற்று வருவதாகக் கூறப்படும் பொதுநல உதவிப் பண மோசடிகளைக் கண்டுபிடிப்பதற்கென்று 27 மில்லியன் டாலர்கள் செலவில் நவீன கம்பியூட்டர் வசதிகளை எற்படுத்த மெற்றோ (மாநகர) சபை தீர்மானித்துள்ளது. அடுத்த இரண்டு வருடங்களுக்குள் இந்தத் திட்டம் பூர்த்தி செய்யப்படுவதன்மூலம் பெருமளவு மோசடிகளைக் கட்டுப்படுத்த முடியும் என்று சமூக சேவை இலாகா எண்ணுகின்றது.

தற்போது ஒரு பில்லியன் (one billion) டாலர் பணம் ரொறன்ரோ பெரு நகரத்தில் வருடமொன்றுக்கு பொது நல உதவிக்கெனச் செலவிடப்படுகின்றது. இதில் முப்பது மில்லியன் டாலர்கள் துஷ்பிரயோகம் அல்லது மோசடி மூலம் விரயமாவதாக உள்ளக அறிக்கை ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

சுமார் 210,000 பேர் தற்போது பொதுநல உதவிப்பணம் பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்றிலொன்றுக்கும் அதிகமானவர்கள் பெண்களும் குழந்தைகளுமாவர். கணிசமான தொகையினர் ஒற்றைத் தாய்மார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த 210,000 பேருக்குமாக 120,000 பைல்கள் அலுவலகங்களில் இருக்கின்றன. தனி ஒருவருக்கு ஒரு பைல் இருக்கிறது. அதே போல ஒரு குடும்பத்துக்கும் (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) ஒரு பைல் பெண்படுகின்றது.

மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கும் முன்னர் அகதிகளாக வந்த பலர் இன்னமும் பொது நல உதவிப் பணம் பெற்று வருகின்றனர். தினமும் அகதிகளாக வருபவர்களும் பொது நல உதவிப் பணம் பட்டியலில் சேருகின்றனர். இது தவிர வேலையில்லாதவர்கள், வேலையை இழந்தவர்கள், ஸ்பொன்ஸரில் வந்து அது முறிக்கப்பட்டவர்கள் என்று பல வகையினர் பல் வேறு வகையான பொதுநல உதவிப் பணத்தினைப் பெற்று வருகின்றனர். இதனால் மாதா மாதம் இந்தத் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

அதே சமயம் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் தனித்தனியாகப் பரிசீலனை செய்வதால் நேர தாமதம் மட்டுமன்றி, பல மோசடிகளை பைல்களுடன் ஒப்பிட்டுக் கண்டு பிடிக்க முடியாதும் போகின்றது. இவ்விடயங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளும் சிலர் திட்டமிட்டே மோசடிகளைப் புரிந்து வருகின்றனர். 1990ல் ஆண்டில் ரொறன்ரோ பெரும்பாகத்தில் பொதுநல உதவிப் பணம் பெற்றவர்களின் பைல்கள் 40,000 மட்டுமேயிருந்தது. ஆனால் நான்காண்டுகளில் இது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இதனாலேயே மோசடியும் முப்பது மில்லியன் டாலர்களுக்குச் சென்றுள்ளது.

புதிய கம்பியூட்டர் திட்டத்தின் கீழ் பொதுநல உதவிப் பணம் பெறுபவர்களின் கைவிரல் அடையாளம் அல்லது எலக்ரோனிக் புகைப்படம் அவர்களது பைல்களில் வைக்கப்படும். கம்பியூட்டரைப் பயன்படுத்துவதன் மூலம் புகைப்படத்தையும், கைவிரல் அடையாளத்தையும் சகல Welfare அலுவலகங்களும் நொடிப் பொழுதில் பார்க்க முடியும். அதனால் ஆன்மாற்றி, அல்லது இடம்மாற்றி நடைபெறும் மோசடிகளைக் கண்டுபிடிக்க முடியும். அண்மையில் சோமாலிய சமூகத்தவர்கள் சிலர் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் பொதுநல உதவி பெற்று வந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது தெரிந்ததே.

"ஊழல்களை முதலில் குறைக்கவேண்டும்."

றஞ்சி

இயலுமானவரை மோசடிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இதனால் புதிய மோசடிகாரர்களின் மோசடிகளை இலகுவாகக் கண்டுபிடிக்கலாம்" என்று சமூக சேவை இலாகாவின் பொதுநல உதவிப் பிரிவு ஆணையாளர் திரு. டொன் றிச்மன்ட் தெரிவித்தார். கடந்த மாதம் 16ம் திகதி மெற்றோ சபை அதிகாரிகள் மத்தியில் புதிய கம்பியூட்டர் திட்டம் பற்றி விளக்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் பல விவரங்களைத் தெரிவித்தார். அன்றைய தினம் இந்தத் திட்டத்தை மெற்றோ சபை ஏற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புதிய கம்பியூட்டர் திட்டம் 'மாதிரிச் செயற்பாடாக' ரொறன்ரோ பெரும்பாகத்திலுள்ள மூன்று welfare அலுவலகங்களில் ஏற்கனவே

ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. கடந்த நான்கு மாத காலத்திலும் இதன் மூலம் சுமார் மூவாயிரம் பேரின் பைல்கள் 'துப்புரவு' செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், ஒவ்வொரு அலுவலகத்திலும் தகுதிகாண்/மோசடிப் பிரிவு (Eligible and Fraud bureau) அமைக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுக்கென தனியான ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய கம்பியூட்டர் திட்டத்தினை ஒன்றிரையோ மாகாண அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது. படிப்படியாக மினிஸ்கா, பிராண்டன் பிரதேசங்களுக்கும் வில் தரித்து, காலக் கிரமத்தில் ஒன்றிரையோ முழுவதற்கும் இதனை அமல்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

மறுபக்கத்தில், இந்தப் புதிய திட்டம் தனிநபர் பாதுகாப்பு அல்லது அவர்களின் சுயவிபரங்களின் பாதுகாப்புக்கு எதிரானது என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. Ontario's Privacy Commission எனப்படும் அமைப்பின் பிரதி ஆணையாளரான Ann Bucoukian இது பற்றிக் கருத்து வெளியிடுகையில், கம்பியூட்டரில் போதிய பயிற்சி பெற்ற ஒருவர் மற்றொருவர் பற்றிய சொந்த விபரங்களை இதன் மூலம் அறிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்றும், இது தனிநபர் சுயவிபரப் பாதுகாப்பினைப் பாதிக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய புதிய உத்தியான 'மொடம்' கருவியினைப் பயன்படுத்தி தொலை பேசி ஊடாகவே ஒருவரைப் பற்றிய தகவல்களை வெளியே அனுப்ப முடியுமென்றும் தெரிவித்தார். அதுமட்டுமன்றி புகைப்படம், கைவிரல் அடையாளம் ஆகியவைகளை சேகரிப்பதன் மூலம் நிற, மொழி, இன பாகுபாடுகளை உருவாக்க வழி ஏற்படுமென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர் தகவல் முன்றாவது ஆண்டு பூர்த்தி இதழ்

தமிழர் தகவலின் 1994 பெர்வரி மாத இதழ், முன்றாவது ஆண்டு பூர்த்தி இதழாக வெளிவரவுள்ளது. இதன் தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

முதலாண்டு பூர்த்தி இதழ் 52 பக்கங்களுடனும், இரண்டாவதாண்டு பூர்த்தி இதழ் 60 பக்கங்களுடனும் வெளியானது. முன்றாவதாண்டு பூர்த்தி இதழை மேலும் கூடிய பக்கங்களுடன் வெளியிட நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். பிரசுத்துக்கான விடயதானங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழர் தகவலைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு இதில் இடம்பெறும் விடயங்கள் பற்றித் தெரியும். கூடுதலாக, தமிழர்களின் குடியமர்வுச் சேவைகள், கல்வி வளர்ச்சி, குடிவரவு-வைத்திய-பொதுநல உதவித் தேவைகள், கலை, கலாசார, பாரம்பரிய, இலக்கிய செயற்பாடுகளும் ஊக்குவிப்பு முயற்சிகளும் போன்ற இன்னோரன்ன விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.

ஒன்றிரையோ மாகாணத்துடன் சம்பந்தப்பட்டவையாக மட்டும் கட்டுரைகள் இருக்க வேண்டுமென்றில்லை. இவ்வருடம் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் கட்டுரைகளை எமக்குக் கிடைக்கக் கூடியதாக அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி:

Editor, Tamils' Information, P.O.Box: 3, Station - F, Toronto, Ontario. M4Y 2L4.

றிப்ளக்ஸ் அச்சகமும், கம்பியூட்டெக் இன்டர்நாஷனலும் சிறந்த நிறுவனங்களுக்கான விருதுகளைப் பெற்றன Business Quality Award Winners - Reflex and Computek International





ஒன்றாயியோ வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து, கனடா - இலங்கை தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்தும் வருடாந்த விருது வழங்கும் நிகழ்ச்சி, ஆடலும் பாடலும் கலந்த விருந்துயசாரத்துடன் கடந்த (நவம்பர்) மாதம் 13ம் திகதி சனிக்கிழமை இரவு ஸ்காபரோவில் நடைபெற்றது.

'சேக்கம்' அமைப்பினால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட மேற்படி சம்மேளனமே இங்குள்ள இலங்கையர் மத்தியிலுள்ள ஒரேயொரு வர்த்தக சம்மேளனமாகும். பலசரக்கு வர்த்தகத்திலிருந்து நகைக்கடை, திரைப்பட விளையாட்டு விநியோகம் ஊடாக அச்சுக்கலை வரையான சகல துறை 'பிளினஸ்' காரரையும் இயலுமானவரை ஒரு குடையின் கீழ் இணைத்த பெருமை இந்தச் சம்மேளனத்துக்குண்டு.

முதலிரண்டு ஆண்டுகளாக இதன் தலைவராகவிருந்த திரு. கிங்ஸ்லி அரியரத்தினத்தின் ஊக்கமும், ஆக்கமும் சம்மேளனத்தின் வளர்ச்சிக்கு நல்ல பசனையாக அமைந்தது. ஒன்றாயியோ வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்துள்ள கனடா தமிழர் வர்த்தக சம்மேளனம் வருடா வருடம் இரண்டு தொழில் நிறுவனங்களுக்கு விருது வழங்கச் சிபார்சு செய்து வருகின்றது. ஒன்றாயியோ வர்த்தக சம்மேளனம் ஒன்றாயியோ மாகாண அரசாங்கத்துடன் சேர்ந்து இந்த விருதினை வழங்குகின்றது.

இவ்ருடத்துக்கான விருதுகள், வடஅமெரிக்காவின் தமிழ் அச்சுக்கலை முன்னோடிகளான 'றிப்ளக்ஸ்' அச்சுக்கத்தினுக்கும், கம்பியூட்டெக் போதனையில் முன்னணியில் திகழ்ந்து வரும் 'கம்பியூட்டெக் இன்டர்நாஷனல்' நிறுவனத்துக்கும் கிடைத்தது.

கனடா - இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தற்போதைய தலைவர் திரு. யோகி தம்பிராசா அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதம விருந்தினராக சின்பிளெக்ஸ் நிறுவன தலைவர் திரு. Kenneth G. Prue அவர்கள் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். றிப்ளக்ஸ் அச்சுக்கத்தின் அதிபர் திரு. ஜோர்ஜ் செல்வராசு கோபாலும், 'கம்பியூட்டெக் இன்டர்நாஷனலின்' இயக்குனர் திரு. தேசா தெய்வேந்திரமும் தங்களுக்கான விருதுகளைப் பெற்று, உரையாற்றினர். சம்மேளனத் தலைவர், பிரதம விருந்தினர் விருது பெற்றவர்கள் உரையாற்றுவதையும், பிரதம விருந்தினருடன் விருது பெற்றவர்கள் நிற்பதையும் இங்குள்ள படங்களில் காணலாம்.



ஏற்கப்படுவோர் தொகையில் இரண்டாம் இடத்துக்கு இலங்கை தள்ளப்பட்டது

புதிய அகதிகள் சட்டத்தின் கெடுபிடி காரணமாக அகதிகள் வருகை ஐம்பது வீதத்தினால் குறைந்தது

Refugee claim drop by half this year

இந்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி அமலுக்குக் கொண்டுவரப்பட்ட புதிய குடிவரவுச் சட்டத்தின் (C-86) கீழ், கனடாவுக்கு அகதியாக வருபவர்களின் தொகை சரி அரைவாசியினால் குறைந்துள்ளது. இந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்திலிருந்து அக்டோபர் மாதக் கடைசி வரை சுமார் பதினாறு மாதம் பேர் மட்டுமே அகதிநிலை கோரி கனடாவுக்கு வந்துள்ளனர். ஆனால் கடந்த வருடத்தின் (1992) இதே ஓன்பது மாத காலப் பகுதியில் 25,500 பேர் அகதிநிலை கோரி வந்துள்ளனர்.

இரு வழியாகக் கனடாவுக்கு அகதிகள் வருகின்றனர். விமானம், பஸ், ரயில், காரர்கள் மூலம் வருபவர்கள் உள்புகும் அந்த இடத்தில் வைத்தே அகதிநிலை கோர முடியும். இதனை Border Claims என்று கூறுவர். அடுத்தது, வேறு வழியாகக் கனடாவுக்குள் வந்த பின்னர் குடிவரவு நிலையத்துக்குச் சென்று (உள்நாட்டில்) அகதிநிலை கோருவது. இதனை Inland claims என்பர். புதிய அகதிகள் சட்டம் எல்லைப்பற்றத்தில் கெடுபிடிகளை அதிகரிக்கச் செய்துள்ளதால், பலரும் உள்நாட்டு அகதிநிலைக் கோரிக்கையை விரும்புகின்றனர்.

அதேசமயம், உள்நாட்டு அகதிநிலைக் கோரிக்கையின் விசாரணையில் தாமதம், ஏற்றுக் கொள்ளப்படுவோர் தொகை குறைவு, மற்றும் பொதுநல உதவி பெறுவதில்லாத கஷ்டங்கள் காரணமாகப் பலரும் எல்லைப்புற அகதிகளாகவே வருகின்றனர். இந்த நிலையில் புதிய சட்டம் வருவோர் தொகையை அரைவாசியாகக் குறைத்துவிட்டது எனலாம்.

புதிய சட்டம் பெப்ரவரி மாதம் அமலுக்கு வந்தது. அந்த மாதத்தில் 938 பேர் மட்டுமே அகதிகளாக வந்தனர். அதற்கு முன்னைய மாதமான ஜனவரியில் 3432 பேர் அகதியாக வந்தனர். அப்போது பழைய சட்டமான 'C-55' அமலிலிருந்தது. புதிய சட்டம் அமலானதும் அதற்குள் அகப்பட்டு கஷ்டங்களைச் சந்திக்கக் கூடாது என்பதற்காகவே இவ்வளவு தொகையானவர்கள் ஜனவரியில் 'தள்ளப்பட்டதாக' பொதுவாகக் கூறப்படுகின்றது. ஆனால் ஜனவரி மாதத்தின் பின்னர் சராசரியாக மாதமொன்றுக்கு 1400 பேர் வரையில் வந்துள்ளனர். முன்னைய வருடங்களில் மாதமொன்றுக்குச் சராசரியாக 2700 பேர் வரையில் அகதிகளாக வந்துள்ளனர்.

இங்கு இன்னுமொரு முக்கிய விடயத்தையும் கவனிக்க வேண்டும். புதிய சட்டத்தின் கீழ் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்படுபவர்கள் தொகையும் குறைந்துள்ளது. இந்த வருடம்

பெப்ரவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் தொகை 52 வீதமாகக் குறைந்துள்ளது. ஒரு புறத்தில் புதிதாக அகதிகளாக வருபவர்கள் தொகை 50 வீதமாகக் குறைந்துள்ளது. மறுபுறத்தில் அகதிநிலை கோரியவர்களில் ஏற்றுக் கொள்ளப்படுபவர்கள் தொகை 52 வீதமாகக் குறைந்துள்ளது. இரண்டையும் சேர்த்துப் பார்க்கையில் ஒரு வருடத்தில் அகதி அந்தஸ்துடன் புதிதாகக் கனடாவில் குடியேற ஆரம்பிப்பவர்கள் முன்னைய ஆண்டுகளிலும் பார்க்க 25 வீதமாகக் குறைந்துள்ளது கவனிக்கப்பட வேண்டியது.

இவ்வாறான ஒரு சூழ்நிலை காரணமாக, கடந்த மூன்று ஆண்டுகளாக, ஏற்றுக் கொள்ளப்படும் அகதிகள் தொகையில் முதலிடத்தில் நின்று வந்த இலங்கை, இந்த வருடம் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், அகதிகளாகப் புதிதாக வருபவர்கள் தொகையில் இன்னமும் இலங்கையே முதலிடத்தில் நிற்கின்றது. இரண்டையும் நேர்ப்பார்வையில் பார்க்கும்போது, இலங்கை அகதிகள் நிராகரிக்கப்படுவது அதிகரித்து வருவது அவதானிக்கப்படுகின்றது.

1992ம் ஆண்டில் இலங்கையர்களில் 92 வீதமானவர்களும், சோமாலியர்களில் 91 வீதமானவர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டனர். ஆனால் இவ்வருடத்தின் முதல் எட்டு மாதங்களிலும் சோமாலியர்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொகை 93 வீதமாக அதிகரித்துள்ளது. ஆனால் இலங்கையரின் ஏற்றுக்கொள்ளப்படும் தொகை 81 வீதமாகக் குறைந்துள்ளது. ஒரு வருடத்தில் பத்து வீதம் குறைந்துள்ளது. (இப்பக்கத்திலுள்ள அட்டவணையைப் பார்க்கவும்). இந்த வருட இறுதியின் போது, இலங்கையர்களின் ஏற்கப்படும் தொகை சுமார் எழுபது வீதமாக

லாம் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் அச்சம் தெரிவிக்கின்றன. "புதிய சட்டத்தின் சகல உபவிதிகளும் இன்னமும் அமலாகவில்லை. ஆனால் அரசாங்கம் புதிய சட்டத்தைப் பூதாகரமாக வெளிநாடுகளில் விளம்பரம் செய்ததால், உண்மையான அகதிகள் கனடாவை விட்டு அச்சம் கொண்டு இங்கு வரமுடியாது போயுள்ளனர்" என்று ஜேசுந் அகதிகள் சேவை நிலையத்தின் இணைப்பதிகாரியாகக் கடமையாற்றும் கொலின் மக்அடம் தெரிவித்துள்ளார்.

கனடாவும் மற்றும் மேற்கு நாடுகளும் அகதிகள் நடமாட்டம், அவர்கள் பயணம் போன்ற விடயங்களில் கொண்டு வந்துள்ள புதிய கெடுபிடிச் சட்டங்கள் ஜெனிவாவின் அகதிகள் விவகார ஒப்பந்தத்தினை மீறுவதாக உள்ளதென்று பல்வேறு அகதிகள் சேவை நிலையங்களின் அதிகாரிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், "Project shortstop" என்ற குறியீட்டுப் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட விமானநிலைய 'சுத்திகரிப்பு' நடவடிக்கைகளும், அகதிகள் வருகையைத் தடைசெய்யும் முக்கிய காரணிகளாகும். வெளிநாடுகளிலுள்ள சுமார் நூற்று விமான நிலையங்களில் (அதேகமானவை இரங்கி ஏறும் நிலையங்கள்) கள்ளமாகத் தயாரிக்கப்பட்ட பிரயாண ஆவணங்களைக் கண்டுபிடிக்கவேண்டி களைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கனடாவுக்கான விமானச் சீட்டுடன் மட்டுமன்றி, கனடாவின் அயல் நாடுகளுக்கான பயணத்தினை மேற்கொள்பவர்களையும் இவர்கள் விசாரணைக்குப்படுத்திச் சோதனையிடுகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் களைய நிரந்தர வசிப்பிட உரிமை பெற்றவர்களும், களைய பிரஜைகளும் கூட பல்வேறு சந்தர்ப்பங்களில் நெருக்கடிக்குள்ளாகப்பட்டுள்ளனர். நிலைமை இப்படியிருக்கையில் ஒரு அகதியானவர் எவ்வகையான பிரச்சனைகளைச் சந்திப்பார் என்று விளக்கத் தேவையில்லை.

அகதிகள் மீதான புதிய கெடுபிடிகள் பற்றி குடிவரவு அமைச்சின் தொடர்பு அதிகாரி திரு. ஜோஜர்ஸ் வைந் கருத்துத் தெரிவிக்கையில், "உண்மையான அகதிகள் எவ்விதத்திலும் அச்சமடையத் தேவையில்லை. ஆனால் சட்டவிரோத பிரயாணிகள் 'களை' பிடுங்கப்படுவார்கள்" என்று சொன்னார். சரியான பிரயாணப் பத்திரங்களின்றி பிரயாணிகளை ஏற்றுவரும் விமானக் கம்பனிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சில சமயம் அபராதம் கூட விதிக்கப்படும்" என்றும் திரு. வைந் மேலும் சொன்னார்.

ஏற்கப்பட்ட அகதிகள் தொகை வரிசையில் முதல் 12 நாடுகள் (விகிதாசாரம்)

நாடுகள்	1992	1993
யூலங்கா	92	81
சோமாலியா	91	93
சோவியத் நாடுகள்	51	47
பாகிஸ்தான்	56	30
சீனா	19	13
ஈரான்	75	62
லெபனான்	46	31
இந்தியா	22	24
எல்ஸல்வடோர்	28	16
கௌதமாலா	59	44
ஹெய்ற்றி	51	60
ரோமானியா	43	55
மற்றைய நாடுகள்	44	37
மொத்தம்	57	51

கவிஞர் கந்தவனம் தரும்
கனடிய காட்சிகள்
சுத்தப் பொறுப்பு

நேரத்தைப் பார்க்கிறேன். அது இன்றைக்கு முந்திப் போகுது. அதுவும் ஐந்து நிமிடங்கள் முன்பாக. சில சமயங்களில் இப்படி நடப்பதுண்டு. இனிப் பதினைந்து நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

எனக்கும் ரி.ரி.லி போக்குவரத்துக்கும் உள்ள பொருத்தப்பாட்டை எண்ணி வருத்தப்பட்டவாறு கால்களை வலிக்கிறேன். நான் சரியான நேரத்துக்கு வந்தால் பஸ் முந்திப் போகும். நான் முந்தி வந்தால் பஸ் நல்லாய் பிந்தி வரும். சில சமயங்களில் எனது பரதநாட்டியத்தைக் கண்டு பரிதாபப்பட்டுச் சில நல்ல சாரதியர் இடையில் மறித்து ஏற்றிக் கொண்டு போவதும் உண்டு.

பஸ் தரிப்பை அணுகுகின்றேன். வீதிக்கு அப்பால் எதிர்ப் பக்கத்து பஸ் தரிப்பு. அதில் ஒரு படக் காட்சி. என் கண்கள் அதில் குத்திடுகின்றன.

கதாநாயகி ஒரு கிழவி.

வெள்ளை மிளகாய்ச் செத்தலை ஒத்த உடல். காற்றடித்தால் கால் தடுமாறி விழக்கூடிய குடுகுடு. ஆனால் முதுகில் கூனலோ கையில் ஊன்றுகோலோ இல்லை. குனியுது. நிமிருது. எதனையோ பொறுக்கிப் பொறுக்கிப் பக்கத்துக் குப்பை வானியில் போட்டுக் கொண்டிருக்கின்றது.

உற்றுக் கவனிக்கின்றேன். போத்தல் ஓடுகள். இரவு இராசாக்களின் இராசாத்திகளின் இராச்சியத்தின் ஓடிவுகள். பியர் போத்தல் ஓடுகள். சமுதாய ஓடிவுகளைச் சரிசெய்ய முனையும் அந்தத் தொண்டருக்கு உதவியாக நானும் போகலாம் என்று எண்ணி வீதியைக் கடக்க முற்படுகின்றேன். அதற்குள் அந்த அம்மையாருக்கு பஸ் தென்படுகின்றது. கைப்பணியில் கருத்துவாழ் நின்றுவர் கவனத்தை பஸ் சத்தம் கலைக்கின்றது.

அம்மையார் போனபின் அவரின் பணியை நன்கு காட்டக் கால்கள் இழுக்கின்றன. கொட்டிலுக்குள் இருந்த போத்தல் ஓடுகளை ஒன்றும் விடாமல் அவர் பொறுக்கி எடுத்திருக்கின்றார்.

இது போன்ற போத்தல் ஓடுகளையும் கஞ்சல் குப்பைகளையும் நான் இதற்குமுன் பல தடவைகள் பார்த்திருக்கிறேன். அவற்றைத் துப்புரவாக்குவது நகர சபையின் பணி என்று பாராமுகம் காட்டி வந்திருக்கின்றேன். ஆனால், இந்தப் புனிதவதியாரின் செயல் நகரத்தைத் துப்புரவாக வைத்திருப்பது ஒவ்வொரு குடிமகனதும் பொறுப்பு என்பதை இடித்துரைக்கின்றது.

ரொறன்ரோ மாநகரம் கோயில் போன்று சுத்தமாக இருப்பதற்கான காரணம் என் மனதில் விரிவடைகின்றது.

நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுமின் பாடிப் பணியின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.

-திருமந்திரம்

-வளரும்

தமிழ் மாணவர்
இளைஞர்-யுவதிகளுக்கான
'தொண்டர் சேவை' விருதுகள்
Volunteer Service Awards

தமிழர் தகவலின் முன்றாவதாண்டு யூர்த்தி இதழ் வெளியீட்டு விழாவும், வருடாந்த விருதுகள் வழங்கும் வைவமும் 1993 ஜனவரி கடைசி வாரத்தில் நடைபெறவுள்ளது.

இரண்டாவதாண்டு யூர்த்தி வைவவத்தின் போது ஆரம்பித்து வைக்கப்பட்ட மாணவர், இளைஞர்-யுவதிகளுக்கான தொண்டர் சேவை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி முன்றாவதாண்டிலும் நடைபெறவுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

தங்களின் கல்வி மற்றும் வழமையான வேலை ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திலும், அதற்கு மேலாகவும் தாம் குடியேறியுள்ள நாட்டில் தனது இன மக்களுக்கும், பொதுவாக கனடிய சமூகத்துக்கும் ஏதாவது பயனளிக்கும் வகையில் சேவை புரியும் இளம் தலைமுறையினரை இனங்கண்டு அவர்களை ஊக்குவிப்பதற்காகவே இந்த விருது வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இரண்டு வகையானதாக இத் தெரிவு நடைபெறும். கல்வி பயிலும் மாணவர்களிலிருந்து ஒரு தொகையினர் தெரிந்தெடுக்கப்படுவர். இளைஞர்-யுவதிகளிலிருந்து மிகுதியே தெரிந்தெடுக்கப்படுவர்.

இதற்கான விண்ணப்பங்கள் 1994 ஜனவரி மாதம் 15ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

இதற்கெனத் தயாரிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் பத்திரங்களை மட்டுமே இதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

தொண்டர் சேவை புரிபவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். அல்லது அவர்களது பெற்றார், பாதுகாவலர், நண்பர்களும் சிபார்சு செய்து விண்ணப்பத்தை அனுப்பலாம்.

அல்லது ஏதாவது அமைப்புகள், நிறுவனங்கள், சங்கங்கள், பாடசாலைகளும் தங்களுடன் இணைந்து தொண்டர் சேவை புரிபவர்களை சிபார்சு செய்து விண்ணப்பம் அனுப்பலாம்.

தெரிவு செய்யப்படுபவர்களுக்கு 1994 ஜனவரி மாதக் கடைசி வாரத்தில் இடம்பெறும் தமிழர் தகவலின் முன்றாவதாண்டு யூர்த்தி வைவவத்தில் வைத்து விருதுகள் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பப் பத்திரங்களைப் பெற விரும்புவோர், தங்களின் சுய முகவரியிடப்பட்ட முத்திரையொட்டிய தபாலுறை (Envelope) ஒன்றையும் இணைத்து

VOLUNTEER SERVICE AWARD

Tamil's Information


P.O Box: 3, Station 'F'

Toronto, Ontario.

M4Y 2L4 என்ற முகவரிக்கு எழுத வேண்டும்.

தொலைபேசித் தொடர்புகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. யூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய இறுதி நாள்: 1994 ஜனவரி, 15.

கனடா (மொன்றியல்) தமிழ்க் கலாசார சங்கத்தினர் நடத்திய ஐந்தாவது ஆண்டு வாணி விழா



"ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை" எனப் போற்றப்படும் கலைவாணியின் பெருடன் மொன்றியலில் அமைந்துள்ள கனடா தமிழ்ச் சங்கம் அங்கு வருடா வருடம் வாணி விழா நடத்தி வருகின்றது.

இவ்வாண்டும் வழமை போல வாணி விழா கடந்த அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு Mount Royal High School மண்டபத்தில், 'சங்கமம்' வானொலி புகழ் இளையபாரதியின் அறிவில் பில், புதிய நிர்வாகத்தின் சீரான அமைப்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீலயீ வெங்கடேஸ்வர சர்மா அவர்கள் ஆரம்ப பூஜையை சங்கக் காப் பாளர் திரு எஸ் ஏ. சிவாதம், சங்கத் தலைவர் திரு. எஸ்.பி. கனகல் ஆகியோரின் முன்னிலையில் ஆரம்பிக்க, செல்விகள் மீரா கருணாகரனும் சத்தியா கருணாகரனும் பக்தி கீதங்களைப் பாடினர்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் யாவும் ஒழுங்கு முறைப்படி ஆரம்பமாகி யது. மொன்றியலில் பிரபல்யமாகிவரும் திருமதி தாரகா சற்குணபாலாவின் 'நாட்டியஸ்ருங்கா' நடனக்கல்லூரி மாணவிகளின் கோலாட்டம், காவடி, உழவர் நடனம் ஆகியவை பார்த்தோரைப் பரவசத்திலாழ்த்தின. தன்னத் தனியாக ஸ்ரீசுவாமிமலை எஸ் கே. ராஜரத்தினம்பிள்ளையின் சிரேஷ்ட மாணவியான திருமதி உமாமகேஸ்வரி வாசுதேவா அவர்கள் ஆடிய ஆட்ட ங்கள் நடனக் கலைக்கு மெருகட்டுவதாக அமைந்திருந்தது.

அளவெட்டி சிறீசுக்கந்தராசாவினால் எழுதப்பட்ட சங்கக் கீதம் முதன் முதலாக இவ் விழாவில் இசையமைத்துப் பாடப்பட்டபோது அனைவராலும் வரவேற்கப்பட்டது. திருமதி. தமயந்தி தர்மாகரன் அழகுறப் பாட, அவரது கணவரின் கீதவாணி இசைக் குழுவினர் இசை வழங்கினர். 'ஓ கனடா' தேசிய கீதமும் தமிழில் மொழியெயர்க்கப்பட்டு தமிழில் பாடப்பட்டது புதுமை யானதும் வரவேற்கத்தக்கதுமான ஒரு முயற்சியாகும்.

வரவேற்புரையை சங்கத் தலைவர் திரு. எஸ்.பி. கனகல் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிகழ்த்தினார். தொடர்ந்து 'எங்கள் காலமும் கதையும்' என்ற கவிஞர் சேரனின் கவிதா நிகழ்வு கேட்கும்போது உருக்கமான பாணியில் அமைந்திருந்தது.

விழாவில் பிரதான சொற்பொழிவாளராகக் கலந்து கொள்ளவிருந்த திருமதி. மங்கையர்க்கரசி அபிர்தனிங்கத்துக்குப் பதிலாக ஒரு செய்தியை சங்கச் செயலாளர் அளவெட்டி சிறீசுக்கந்தராசா மேடையில் வாசித்துக் காட்டினார். ('தவிர்க்கமுடியாத' காரணங்களால் வரமுடியாது போனதாகக் கூறப்பட்டது. ஆனால் 'தவிர்க்கப்பட வேண்டியதால்' இது நடைபெற்றதாகச் சிலர் அரங்கில் சொன்னது காதில் விழுந்தது).

மவுண்ட்ரோயல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஸிபர் கட்சிப் பிரமுகர் திருமதி. விபா பைன்ஸ்ரோன்ஸ்சார்பில் அவரது தொகுதி அலுவலக உதவியாளர் திருமதி. மெரில் மார்க்ளிஸ் பிரதம விருந்தினராகக் கலந்து உரையாற்றியதடன், திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசில்களையும் வழங்கினார்.

மொன்றியல் நாடக அரங்கில் புதிய உத்திகளுடனான நவீன நாடகமாக 'ஓரு நாடகம்' என்ற பெயரில் நாடகம் அரங்கேற்றப்பட்டது. பிரபல நடிகர் எஸ்.சிமகேந்திராவின் பிரதான உருவகிப்பில் அளவெட்டி சிறீசுக்கந்தரா சாவினால் தயாரிக்கப்பட்ட இந்த நாடகத்துக்கு கீதவாணி இசைக் குழுவி னர் இசை வழங்கினர் செல்வி. சசிதரி ராஜசந்திரா, அல்பேட் ராஜ்ப், தேவிமனோகர் கனகல், அளவெட்டி சிறீசுக்கந்தராசா, பொன்னுத்துரை உதயகுமார் ஆகியோர் பாராட்டத்தக்க வகையில் நடித்தனர்.

கியுபெக் அரசின் வேலைவாய்ப்புத் திட்ட உத்தியோகத்தர் திரு. ஜோஸ்லிக புருணையின் உரையினை திரு. சிவாதம் தமிழில் மொழி பெயர்த்தார். மிடிமெலோடிஸ் வழங்கிய 'வேண்டாம் வெல்பெயர்' என்ற வில்லிசையை எரி. உத்தமசீலன் வழங்கினார். இதன் கதையை சிவம் கருணாகரன் எழுதியிருந்தார். இரவு பன்னிரண்டரை மணிக்கு விழா முடிவடைந்தது.

தொகுப்பு : மனோகர்

பற்கூத்தையைத் தடுக்க புதிய மருந்து அறிமுகம் ; முரசு கரைவதைத் தடுக்க வீட்டு வைத்தியம் இல்லை

Dental Problems : Questions & Answers

இலங்கையில் அரசினர் வைத்தியசாலைகளில் பல் வைத்திய அதிகாரியாகவும், பின்னர் வெளிநாடுகளில் சிரேஷ்ட பல் டாக்டராகவும் இருபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி அனுபவம் பெற்றவர் டாக்டர் அ. சண்முகவடிவேல். ரொறன்ரோவில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல் வைத்தியம் செய்து வருகின்றார். வாசகர்களின் கேள்விகளுக்கு டாக்டர் தொடர்ந்து பதிலளிப்பார். கேள்விகளை தமிழர் தகவல் முகவரிக்கு அனுப்பிவைப்புகள். உங்கள் பெயர் முகவரி ஆகியவை பிரசுரிக்கப்படமாட்டா.

Chlorhexidine varnishes to prevent caries

குளோசொயின் (chlorzoin) என்று அழைக்கப்படும் chlorhexidine varnish பற் சூத்தையைத் தடுக்க வல்லது என்று அண்மையில் வெளிவந்த செய்தியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

சூத்தைக்கு மூல காரணமான கிருமிகளை (streptococcus mutans) இந்த மருந்து அழித்து விடுவதால் சூத்தை பற்களில் ஏற்படும் சாத்தியத்தைக் குறைக்கமுடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்த மருந்து ரொறன்ரோ பஸ்கலைக் கழகத்தில் பத்து வருடங்களுக்கு மேலாக நிபுணர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டு வந்துள்ளது.

குளோரெக்ஸிடைன் வாய் கொப்பளிக்கும் மருந்து முரசு வியாதியுடையவர்களுக்கு பரவலாகப் பல் வைத்தியர்களால் சிபார்சு செய்யப்படுகிறது. Chlorzoin என்ற மருந்தில் இருப்பது chlorhexidine acetate என்ற இரசாயனமாகும். இந்த மருந்து பற்களில் பூசப்பட்ட பின்பு இவை கரைந்து போகாவண்ணம் வேறொரு கலவை (Polymeric sealant) பூசப்படுகின்றது.

இப்படி ஒரு தடவை பூசப்பட்ட மருந்து சாதாரணமாக முப்பத்தைந்து கிழமைகளுக்கு தொடர்ந்து பலனைக் கொடுப்பதாகச் சொல்லப்படுகின்றது.

எனினும் ஒரு சிலருக்கு எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்கத் தவறியதாகவும் சொல்கிறார்கள். இவர்களின் பற்களில் ஏற்கனவே துவாரங்கள் அடைக்கப்பட்டிருப்பின் அவற்றில் இந்த மருந்தைப் பூசுவதால் அதிக பலனை எதிர்பார்க்க முடிவதில்லை.

பற்கூத்தையைத் தடுப்பதற்கு வேறு பல முறைகள் கையாளப்படுவதை பலரும் அறிவர். அவையாவன: பற்களைச் சுத்தமாக வைத்திருத்தல்; சிறந்த உணவு வகைகள்; புளோரைட் (Fluoride) என்ற மருந்து பாவித்தல் என்பனவாம். இவற்றுடன் chlorzoin என்ற பூச்சு மருந்தும் பாவிக்கும் போது அதிக பலன் கிடைக்கிறது.

பொய்ப்பல் கட்டியவர்களுக்கும், பல் வரிசையைச் சீர்செய்ய orthodontic braces போட்டவர்களுக்கும் இந்த மருந்து மிகவும் உதவுகின்றது. பல் வேர்களில் ஏற்படும் சூத்தையும் இதனால் கட்டுப்படுத்தப்படுகிறது.

நோர்த்யோக் பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு இந்த மருந்து கடந்த மூன்று வருடங்களாகப் பாவிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் பற்கூத்தையை ஐம்பது விகிதத்துக்கும் மேலாகக் குறைந்திருப்பதாகப் பல் வைத்தியர்கள் கூறுகின்றனர்.

கேள்வி: முரசு கரைவது எதனால்? இதற்கான வீட்டுச் சிகிச்சைகள் ஏதாவது உண்டா?

பதில்: இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமானவை சில வருமாறு. பற்களின் வாயின் சுகாதாரக் குறைவு, பல் துலக்கும் முறையில் உள்ள குறைபாடுகள், பல் வைத்தியப் பரிசோதனை, சிகிச்சை பெறுவதில் அக்கறையின்மை, பற்களில் படிந்திருக்கும் காவி, சலரோகம் போன்ற சில வியாதிகளால் நீடிக்கப்பட்டிருப்பவர்கள் அதற்குத் தகுந்த சிகிச்சை பெறத் தவறுதல், பரம்பரையால் கிடைக்கப்பெற்ற பாதிப்புகள் என்பனவாகும்.

முரசு கரைவதற்கும் இதர முரசு வியாதிகளுக்கும் என்ன காரணங்கள் என்பதைப் பல் வைத்தியரிடம் காண்பித்து அறிந்து கொள்வது நல்லது.

வீட்டில் நீங்கள் செய்யக்கூடியது பற்களை ஒழுங்காகவும் கிரமமாகவும் துலக்கி அவற்றை நன்றாகப் பேணுவதாகும். இதையும் எப்படிச் செய்வது என்பதை சிலர் நன்கு அறிந்திருப்பதில்லை. இதனால் பல் வைத்தியரிடம் சென்று பல் துரிகை, பல் நூல் என்பவற்றைப் பாவிக்கும் முறைகளையும் கேட்டறிந்து கொள்வது விரும்பத்தக்கது.

கேள்வி: பற்கள் முன்வாயில் மிதப்பாகவும் மிகவும் பெரிதாகவும் அவலட்சணமாகவிருக்கிறது. இதற்கு நான் என்ன செய்யலாம்?

பதில்: பல் வைத்தியரின் ஆலோசனை பெற்று உங்களின் விருப்பத்திற்கும் வசதிக்கேற்பவும் சிகிச்சை பெறுவது நல்லது. ஒவ்வொருவரின் பல் அமைப்பு, வயது முக வளர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சை முறை மாறுபடலாம்.

உங்களுக்குக் கீழ் வருமா ஒரு சில முறைகள் கையாளப்படலாம்.

- 1) பற்களுக்குக் கிளிப் (removable appliance) மற்றும் braces போட்டு சீர் செய்தல் - orthodontic treatment.
- 2) பற்களை அராவி crown போடுதல்.
- 3) அல்லது, மேற்கூறிய இரண்டு முறைகளை அன்றின் நிலைமைக்கேற்ப வேறு சிகிச்சைகளைப் பாவித்தல்.

கேள்வி: ஒரு சாதாரண மனிதனின் பற்களின் ஆயுள் எவ்வளவு?

பதில்: அந்தக் காலங்களில் எமது முன்னோரின் பற்கள் இறக்கும் வரையும் நீடித்திருந்ததை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கின்றேன். இன்று பற்களை நாம் இளம் பராயத்தில் இழந்து வருவதையும் அவதானிக்கின்றோம். இந்த நிலை மாறி வாழ்நாள் முழுவதும் எமது பற்களைப் பேணக்கூடிய நிலை உருவாகும் என நான் நம்புகின்றேன். நவீன உலகில் வாழும் மக்கள் தமது பற்களை நன்கு கவனிப்பீர்களாயின் அவற்றின் ஆயுள் உங்களின் ஆயுளை விட அதிகமாகவேயிருக்கும் என்று கூறவிரும்புகின்றேன்.

பாற்பற்கள் எமது வாயில் ஒரு சில காலங்களுக்கே நீடிக்கும் தன்மை வாய்ந்தவை. ஆனால் நிரந்தரப் பற்கள் நெடு நாள் நீடிக்கும் தன்மையுடையவை. அவற்றை நாம் சரியான முறையில் பேணிப் பாதுகாப்போமாயின் அவற்றை நாம் இழக்க வேண்டியதில்லை.

மாணவர் ஒழுக்கம், கட்டுப்பாடு பற்றி கல்வி அமைச்சு 'கொள்கைப் பிரகடனம்' ஒன்றைச் செய்தால் என்ன?

'ZERO TOLERANCE' Policy on violence by the Scarborough Board of Education

சில நாட்களுக்கு முன்னர் ஸ்காப்ரோ கல்விச்சபை எடுத்த ஒரு தீர்மானம் பற்றி பத்திரிகைகள் வாயிலாகவோ அல்லது ஏனைய மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலமாகவோ அறிந்திருப்பீர்கள். கல்விச் சபையின் தீர்மானப் படி ஆயுதங்களை உபயோகிப்பதோ அல்லது அவற்றினைக் காட்டிப் பயமுறுத்துவதோ அல்லது ஏனைய மாணவர்களையோ ஆசிரியர்களையோ வன்முறைக்கு ஆளாக்குவதோ மிகப் பயங்கர குற்றமாகக் கருதப்பட்டு, அம்மாணவர் பாடசாலையிலிருந்து நீக்கப்பட்டு, வாழ்க்கை முழுவதும் பாடசாலையில் கற்கும் தகையை இழப்பார்.

இதுவிடயமாகக் கருத்துத் தெரிவித்தோரில் இது மிகவும் கடுமையான தண்டனை என்று ஒரு சிலரும், "இத்தகைய தண்டனைமுறை வேண்டியதே என வேறு சிலரும் கருத்துக் கூறியுள்ளனர். சென்ற வருடம் யோர்க் கல்விச் சபையும் மாணவர் வன்முறை உபயோகத் தாரும் மனம் நொந்து ஒரு தீர்மானம் எடுத்த பேதிலும் அது அவ்வளவு கடினமாக அமைந்திருக்கவில்லை. யோர்க் கல்விச் சபையின் பிரதேச மாணவர் ஒருவர் வன்முறையில் சம்பந்தப்பட்டதாகக் காணப்பட்டால் ஒருவரும் வரை பாடசாலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படலாம். யோர்க் கல்விச் சபையின் தீர்மானம் ஓரளவிற்கு மனிதாபிமானம் உடையது போலத் தெரிகிறது.

ஸ்காப்ரோ கல்விச் சபையினைப் போன்ற பெரிய கல்விச் சபைகளாகிய ரொறன்ரோ கல்விச்சபை, வடக்கு யோர்க் கல்விச்சபை, பீல் கல்விச்சபை, ஏற்றோபிக்கோ கல்விச்சபை போன்றவையும் மிகச் சிறியதாகிய கிழக்கு யோர்க் கல்விச்சபையும் இத்தகைய ஒரு தீர்மானத்தை இன்னமும் எடுக்கவில்லை.

சென்ற ஒரு வருடத்திலே ஸ்காப்ரோ கல்விச் சபையின் பாடசாலைகளில் 579 மாணவிகளும், 2209 மாணவர்களும் தற்காலிகமாகப் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டனர் என்பதை அறியும் பொழுது, அக்கல்விச்சபை இதுநாளவரை பொறுமை காட்டியிருக்க வேண்டுமா எனவினவ வைக்கின்றது. அப்படியாயின் ஏனைய கல்விச் சபையின் பாடசாலைகளிலே இத்தகைய மோசமான நிலை இல்லையா? ஸ்காப்ரோ கல்விச் சபையில் மாத்திரம்தான் வக்கிரப்படுத்தியுடைய மாணவர் தொல்லையா? ஏனைய கல்விச்சபையின் பாடசாலைகள் எல்லாவற்றிலும் கல்வியே கருந்தனம்; கண்ணியமே மூலதனம்; பொறுமையே அணி; வெகுளி இழுக்கு என்ற உணர்வுடன் வாழும் மாணவர் தொகைதான் அதிகமோ என ஐயம் எழவே செய்கிறது. அல்லது ஸ்காப்ரோ கல்விச்சபை இந்தப் பிரச்சனையின்

தாற்பரியத்தை எடைபோட்ட அளவினுக்கு ஏனைய கல்விச்சபைகள் பாராமுகமாக இருந்து விட்டனவா?

சென்ற ஆண்டிலே ஸ்காப்ரோ கல்விச்சபையின் பாடசாலைகளிலே நடைபெற்ற 2788 தற்காலிக பாடசாலை நீக்கல்களில் ஏறக்குறைய 1000 வரை, ஆயுதம் வைத்திருந்த காரணத்துக்காகவே, ஆகவே ஏனைய கல்விச்சபையின் பாடசாலைகளிலும் இத்தகைய மாணவர் தொகை கணிசமான அளவினர் இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

சென்ற வருடம் கிழக்கு யோர்க் பாடசாலை ஒன்றிலே ஏழு வயது மாணவனொருவனை 11 வயது மாணவன் படுத்திய உபத்திரவம் தாங்காமல் அவன் பாடசாலைக்குச் செல்லாமலே விட்டுவிட்டான். பாடசாலை அம்மாணவனைப் பாதுகாக்க எம்முயற்சியும் செய்யாமையால் பெற்றோர் பொலிஸ் உதவியை நாடவேண்டியிருந்தது. பொலிஸ் கையை விரித்துவிட்டது. காரணம்? 12 வயதிற்குட்பட்ட பிள்ளைகளை பொலிஸ் குற்றவாளியாகக் காணமுடியாது என்ற நிலை. இதே போன்று 13 வயது மாணவன் ஒருவன் சகமாணவர்களின் உபத்திரவம்

பொ. கனகசபாபதி

மகாஜனா முன்னாள் அதிபர்

தாங்கமாட்டாமல் தற்கொலை செய்வதற்கே முனைந்துவிட்டான்.

சென்ற வருடம் ரொறன்ரோ கல்விச்சபை நடத்திய ஒரு ஆய்வின்படி 4½ தரம் முதல் 8½ தரம் வரை உள்ள மாணவர்களிலே ஐம்பது சதவீதமானோர் ஏதோ ஒரு விதமான வன்முறைக்கு ஆளாகியுள்ளார்கள். இதில் 12 விதமானோர் தினசரி வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

எனவே ஸ்காப்ரோ கல்விச்சபை எடுத்த தீர்மானத்தை பெரும்பாலான பெற்றோர் வரவேற்ற போதிலும் இது நடைமுறைச் சாத்தியமா என ஆராயவேண்டும்.

(1) ஸ்காப்ரோ கல்விச்சபையின் பாடசாலை ஒன்றிலே எட்டு வயதுடைய முன்றாம் தர மாணவன் ஆயுதம் பாவித்தமைக்காக தற்காலிகமாகப் பாடசாலையை விட்டு நீக்கப்பட்டுள்ளான். டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து அமலாகவிருக்கும் புதிய விதிப்படி இம்மாணவன் நிரந்தரமாகவே பாடசாலையைவிட்டு நீங்க வேண்டியவரும். பெற்றோர் இருவரும் வேலை செய்கின்ற பட்சத்தில் இம் மாணவன் எங்கு போவது? தத்துவம் பேசுவது சுலபம். தமக்கு வரும்போதுதான் தாற்பரியம் விஸ்வரூபம்

எடுக்கும். இத்தகைய பிள்ளைகள் தெருப் பொறுக்கிகளாக மாறிச் சமுதாயத்தின் நிரந்தர ஊனமாக மாறவேண்டுமா? சிந்திக்க வேண்டும். இவர்களைப் புனர் வாழ்வு மையங்களை ஏற்படுத்தி அவர்களுக்குத் தேவையான கல்வியை வழங்க வேண்டுமென பத்திரிகைகளும் சில பெற்றோர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இப்படியான ஒரு அமைப்பினை உருவாக்குதல் பெரும் பண விரயத்துக்கு வழிவகுக்கும்.

(2) ஒரு பாடசாலையிலிருந்து நீக்கப்பட்ட மாணவன் சுலபமாக இன்னோர் பாடசாலையில் சேர்ந்துகொள்ளமுடியும். பொதுவாகவே தான் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையிலேயே மாணவர் சேருதல் வேண்டும் என்ற விதி இருந்த போதிலும், சில விசேட காரணங்களுக்காக வேறு பாடசாலைகளிலும் சேர்த்துக்கொள்ளப்படலாம். எனவே, ஒரு மாணவன் பாடசாலை நிர்வாகம் நீக்கிய மறுகணமே அவன் இன்னோர் பாடசாலை வாயிலில் போய் நின்றுகொள்ளலாம். பாடசாலையை விட்டு நீக்கிய மாணவனின் பெயரை ஏனைய பாடசாலைக்கு அறிவிக்க முடியாத இக்கட்டான நிலையிலே பாடசாலை அதிபர் நிற்கிறார். பால்ய குற்றவாளிகள் சட்டப்பிரகாரம், மாணவன் குற்றம் சாட்டப்பட்டிருப்பின், 18 வயதிற்குட்பட்ட எந்த ஒரு மாணவனது பெயரையோ ஏனைய விபரங்களையோ பாடசாலை அதிபர் வெளியே சொல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, தண்டிக்கப்பட்ட மாணவன் இன்னொரு பாடசாலையில் சுலபமாகச் சேர்வதுடன் தனது அராஜகத்தை முன்னிலும் தீவிரமாக நடத்தமுடியும்.

(3) ஸ்காப்ரோ கல்விச்சபை எடுத்துள்ள தீர்மானம் போன்று ஏனைய கல்விச்சபைகள் இன்னமும் எடுக்கவில்லை. எடுப்பார்களோ எனவும் தெரியாது. எனவே, ஸ்காப்ரோ பாடசாலை ஒன்றிலிருந்து நீக்கப்பட்ட மாணவன், தனது வதிவிடத்தை இன்னொரு கல்விச்சபையின் பகுதிக்கு மாற்றி அங்கே உள்ள ஒரு பாடசாலையிலே சேர்ந்துகொள்வது மிகவும் சுலபம். அக்கல்விச்சபை கடினமான கண்டித்தல் முறையினை நடைமுறைப்படுத்தாத காரணத்தினால் அம்மாணவனுக்கு அனுமதி வழங்குவதை மறுக்க முடியாது. ஆகவே மாணவன் வடக்கு யோர்க் பாடசாலை ஒன்றிலோ, ஏற்றோபிக்கோ பாடசாலை ஒன்றிலோ அல்லது பீல், கிழக்கு யோர்க், ரொறன்ரோ பாடசாலையிலோ சேருதல் சாத்தியமே.

(4) கல்விச்சட்ட மூலத்தின்படி ஒரு மாணவனை தற்காலிகமாகப் பாடசாலையை விட்டு

(29½ பக்கம் பார்க்க)

கனடிய அரசியல், கலாசாரத்தினை நிர்வகிக்கும் ரொறன்ரோ ; பல் கலாசார மையமாக திகழ்கிறது.

Toronto - Power Broker of The Nation

உயர் கனடா மாகாணத்தின் முதலாவது தேசாதிபதியாக விளங்கிய John Graves Simcoe அவர்களால் 1793ம் ஆண்டு யூலை மாதம் 30ம் திகதி யோர்க் என்ற பெயருடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட ரொறன்ரோ இன்று கனடாவின் முதலாவது பெருநகரமாகவும் (Metropolitan) பல் கலாசாரத்தின்; மையமாகவும் (Center of Multi Culturalism) வளர்ச்சியடைந்துள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் குறிப்பாக முதலாம், இரண்டாம் உலக மகாயுத்தங்களையடுத்து ஐரோப்பிய நாடுகளிலிருந்து கனடா நோக்கி குடியேற்றந்தவர்கள் அதிகமானோர் ரொறன்ரோ நகரிலேயே குடியேறினர். அது போல கடந்த ஓரிரு தசாப்தங்களாக ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்கா போன்ற வளர்முக நாடுகளிலிருந்து கனடா நோக்கி குடியேற்ற தவர்களுள் அதிகமானோரும் ரொறன்ரோ நகரிலேயே குடியேறுகின்றனர். வருடாவருடம் கனடா வரும் மொத்த குடிவரவாளர்களுள் 40வீதமானோர் ரொறன்ரோ நகரில் குடியேறுவதாக அண்மைக்கால புள்ளிவிபரம் காட்டுகிறது.

கனடாவின் தலைநகரமாக விளங்காது ஒன்றாயினும் மாகாணத்தின் தலைநகரமாக விளங்கிய போதிலும் அரசியல் சமூக பொருளாதார ரீதியாகக் கனடா மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு நகரமாக ரொறன்ரோ வளர்ச்சியடைந்து விட்டமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

ரொறன்ரோ, யோர்க், வடயோர்க், கிழக்கு யோர்க், ஸ்காபரோ, எற்றோபிக்கோ ஆகிய ஆறு நகரப் பிரிவுகளை உள்ளடக்கிய ரொறன்ரோ பெரும்பாகம் (Metro Politan Toronto) 241 சதுர மைல் அல்லது 624 சதுர கிலோ மீட்டர் பரப்பினைக் கொண்டது. மேற்படி நகரப் பிரிவுகள் உட்பட மார்கம், மிஸிஸாகா, பிக்கரிங், எஜெக்ஸ், நிசுமன்ட்ஹில் போன்ற சூழவுள்ள பத்தொன்பது நகரப் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதி பாரிய ரொறன்ரோ (Greater Toronto) என அழைக்கப்படுகின்றது.

1991ம் ஆண்டு யூன் மாதம் 4ந் திகதி நடத்தப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி பாரிய ரொறன்ரோ நகரின் குடித்தொகை 3,893,046 ஆகும். கனடாவிலேயே சனத்தொகை அதிகமாயு முதலாவது பாரிய நகரம் ரொறன்ரோ ஆகும். கனடாவின் ஏனைய நகரங்களுடன் ஒப்பிடும் போது ஓர் தனித்துவம் வாய்ந்ததாகவும் சிறப்பாக்கம் கொண்டதாகவும் விளங்குவதைக் காணலாம். கனடாவின் பல்கலாசாரத் தன்மைக்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக ரொறன்ரோ விளங்குவது அதன் ஓர் சிறப்பம்சமாகும். 1991ம் ஆண்டு குடிசனத்தொகை கணிப்பீட்டின்படி ரொறன்ரோ நகரக் குடித்தொகையில்

59 வீதமானோர் ஆங்கிலம், பிரான்ஸிஸ் மொழி தவிர்ந்த ஏனைய மொழி கலாசாரப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களாவர். நாற்பதுக்கும் அதிகமான வேறுபட்ட இனங்கள் ஒவ்வொன்றும் ஐயாயிரத்துக்கும் அதிகமான குடித் தொகையைக் கொண்டு விளங்குவதாகவும், மொத்தம் நூற்றுக்கும் அதிகமான வேறுபட்ட இன மக்கள் வாழ்வதாகவும், ஒன்றாயினும் பிராந்தியத்தின் குடிசன தரவுகளுக்குப் பொறுப்பான பண்பாளர் Douglas Newson குறிப்பிட்டுள்ளார். பல் கலாசார தன்மையின் வளர்ச்சி காணமாக China Town, Gerrard Street என்பன வளர்ச்சி பெற்றுக் காணப்படுவதும் அதேவேளை அண்மைக் காலங்களில் Little Jaffna, Little Somaliya போன்ற வேறுபட்ட இன சிறப்பாக்கப் பகுதிகள் வளர்ச்சி பெற்று வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ரொறன்ரோ நகரின் வேகமான வளர்ச்சி ஆரம்பத்திலேயே உணரப்படலாயிற்று. வேகமாக அதிகரித்து வரும் சனத்தொகைக்கேற்ப சேவைகளை வழங்கவும், அவற்றை நிர்வகிக்கவும் தனியான ஓர் நிர்வாக அமைப்பு அவசியமாயிற்று. எனவே ஒன்றாயினும் மாகாண அரசு

ரொறன்ரோ 200 தொடர் - X

வே.விவேகானந்தன்
பி.ஏ (சிறப்பு) இலங்கை

1953ம் ஆண்டு முதல் தடவையாக மாநகர சபையினையும் (Municipality of Metropolitan Toronto) நகர மன்றத்தினதும் (Metro Council) 34 அங்கத்தவர்களைக் கொண்டது. இவர்களுள் 28 உறுப்பினர் நகர வட்டாரங்களிலிருந்து மக்களால் தெரிவு செய்யப்படுவர். ஏனைய ஆறு பேரும் ஆறு நகரப் பிரிவுகளின் தலைவர்களாவர் (Mayors). பொது வேலை, போக்குவரத்து, சமூகசேவை, வீடமைப்பு, திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி, குழந்தை பராமரிப்பு, பொழுதுபோக்கு வசதிகள் என்பன போன்ற விடயங்கள் தொடர்பாக கொள்கை வகுத்தலும், நடைமுறைப்படுத்தலும் இதன் முக்கிய கடமைகளாகும். இவற்றை நிலையியற் குழுக்களை (Standing Committees) அமைத்து செயற்படுத்தி வருகின்றது.

கடந்த ஓரிரு தசாப்தங்களாக நகரின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட சமூக, பொருளாதார, பொழுதுபோக்கு விளையாட்டுத் துறைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் நவீன தோற்றத்தை வழங்கியுள்ளன. 1815 அடி உயரமான C.N. Tower, Sky Dome, வானூயர்ந்து காணப்படும் வங்கிக் கட்டிடங்கள், தேசிய சர்வதேச உணவகங்கள், 2800 ஆசனங்களைக் கொண்ட Roy Thom

pson கலையரங்கம், 3200 ஆசனங்களைக் கொண்ட Okeefe Centre, Massey Hall, Royal Alexandra Theatre, புதிய நகர மண்டபம் என்பன ரொறன்ரோ நகருக்குப் புதிய தோற்றத்தை வழங்கியுள்ளன. இது போலவே தரையின் கீழ் அமைக்கப்பட்ட வர்த்தக நிலையங்களும் (Shopping Centres) நகரை அழகுபடுத்துகின்றன. இதற்கு உதாரணமாக Queen வீதி முதல் Dundas வீதி வரை Yonge வீதி வழியாக தரைக்குக் கீழ் அமைந்திருக்கும் 300க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களைக்கொண்ட Eaton Centre நிலையத்தைக் குறிப்பிடலாம். மேலும் Black Greek Pioneer Village, Campbell House, Casa Loma, Gibson House, Colborne Lodge, Historic Fort York, Mackenzie House, Martine Museum போன்ற வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடங்களும் Ontario Science Centre, பொது உசாத்துணை நூலகம், பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற அறிவியல் நிலையங்களும் Ontario Place, Toronto Islands, Harbourfront, Beaches, Scarborough Bluffs Allan's Garden, High Park, Metro Zoo போன்ற பொழுதுபோக்கு நிலையங்களும் பாரிய ரொறன்ரோவை பல் வழிகளிலும் அழகுபடுத்துகின்றன.

ரொறன்ரோ நகரில் இடம்பெற்று வரும் விழாக்கள் பொருட்காட்சிகளைப் பொறுத்த வரையில் பல்வகை கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துகொள்ளும் The Metro Festivals என அழைக்கப்படும் சர்வதேச திரைப்பட வையம், வசந்த காலத்தில் நடத்தப்படும் Canadian National Exhibition, Royal Agricultural Winter Fair என அழைக்கப்படும் விவசாய பொருட்காட்சி என்பன குறிப்பிடத்தக்கவை.

மேற்குறிப்பிடவற்றை விட இன்னும் பல்வேறு அம்சங்கள் ரொறன்ரோ நகரை நவீனமயப்படுத்திவிட்டன. சமூக பொருளாதார ரீதியாக ரொறன்ரோ நகரை நோக்குபவர்கள் அதனை 'Power Broker of the Nation' எனவும், கலாசார ரீதியாக நோக்குபவர்கள் அதனை 'Centre of Multi-Culturalism' எனவும் அழைத்து வருகின்றனர்.

ஸ்காபரோவில் சாயி பஜனை

ஸ்காபரோ சாயி சமித்தியினரால் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை ஸ்காபரோ வுயின் கல்லூரி மண்டபத்தில் பிற்பகல் ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை சாயி பஜனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த மாதத்தில் 5ம், 19ம் திகதிகளில் பஜனை நடைபெறும்.

அகதி விண்ணப்பகாரருக்கு வேலை அனுமதிப் பத்திரம் உடனடியாக வழங்க புதிய அமைச்சர் யோசனை Son of Immigrants, new Immigration Minister


புதிதாக அகதிநிலை கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கு அவர்களது விசாரணைக்கு முன்னதாகவே, அதாவது உடனடியாக வேலை அனுமதிப் பத்திரம் வழங்கும் திட்டம் ஒன்றினைத் தாம் அமல் செய்ய ஆலோசித்து வருவதாக புதிய குடிவரவு அமைச்சர் திரு. ஷேர்ஜியோ மார்ஷி தெரிவித்துள்ளார்.

ரொறன்ரோ பெருநகரின் யோர்க் மேற்குத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் தெரிவான திரு. மார்ஷி, குடிவரவு அமைச்சராகப் பதவியேற்ற அன்றைய தினமே இந்த அறிவித்தலை விடுத்தார்.

எவருக்கும் தொழில் புரிந்து பணம் சம்பாதிக்கும் உரிமை இருக்க வேண்டும். அதற்கு வேலை அனுமதிப் பத்திரம் தேவை. எனவே அகதிநிலை கோரி விண்ணப்பித்ததும் வேலை அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கினால் பொதுநல உதவிப்பணம் பெற அவர்கள் செல்ல மாட்டார்கள் என்றும் அமைச்சர் சொன்னார்.

தற்போது ஒருவர் அகதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட (Convention Refugee) பின்னரே வேலை அனுமதிப் பத்திரம் வழங்கப்படுகின்றது. புதிய

சட்டத்தின் கீழ் 'படிப்பதற்கு ஆட்சேபணை இல்லை' (No objection for schooling) என்ற கடிதம் உடனடியாகவே வழங்கப்படுகின்றது. இதனைப் போலவே, வேலை அனுமதிப் பத்திரத்தையும் வழங்க அமைச்சர் விரும்புகின்றார். தங்கள் அகதிநிலை விண்ணப்பத்தின் விசார



ணையை எதிர்பார்த்திருக்கும் போது அவர்கள் வேலை செய்வதில் என்ன தவறு? ஏன் செய்யக் கூடாது? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய அமைச்சரவையில் வயதில் மிகக் குறைவான இவர் 1956ம் ஆண்டில் பிறந்தவர். இவரது பெற்றார் இத்தா

வியர்கள். உலகமகா யுத்தத்தின்போது அங்கிருந்து வெளியறி, சிலகாலம் ஆர்ஜன்டீனாவில் இருந்துவிட்டு, 1959ல் இவர்கள் ரொறன்ரோவுக்கு இடம்பெயர்ந்தனர். இவரது தந்தையான ஒற்றாலியோ அவர்கள் 'டை' தயாரிக்கும் கைவினைஞர்.

குடிவரவு விடயத்தில் தனது அரசு தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் அதே சமயம், மோசடிகாரர்கள், துஷ்பிரயோகம் செய்பவர்கள் விடயத்தில் மிகமிகக் கடுமையாக நடந்து கொள்ளும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வருடமொன்றுக்கு 250,000 புதிய குடிவரவாளர் கனடா வருவதில் எந்த மாற்றமுமிருக்காது என்றும் ஆனால் இதனைத் தவறாக எவரும் பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்றும் எச்சரித்துள்ளார்.

கிம் காம்பல் கடந்த ஜன் மாதம் பிரதமராகப் பதவியேற்றதும் RCMP, CSIS ஆகியவற்றுக்குப் பொறுப்பான பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் குடிவரவு அமைச்சு சேர்க்கப்பட்டது. இதற்குப் பலமான எதிர்ப்பு உருவானது. இப்போது மீண்டும் தனியான குடிவரவு அமைச்சு, அதற்கென ஒரு தனியான அமைச்சரும் நியமனமானதை பலரும் வரவேற்றுள்ளனர்.

மிஸிஸாகாவில் "யாழ் கூட்டுறவு இல்லம்" அமைக்கும் கட்டல வேலைகள் கடந்த மாதம் ஆரம்பம் "Yarl Co-operative Home" in Mississauga

கனடாவில் தமிழர்களின் கூட்டு முயற்சியிலான இரண்டாவது கூட்டுறவு இல்லம் மிஸிஸாகாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப வையவ நிகழ்ச்சி கடந்த மாதம் நடைபெற்றது.

பத்து மில்லியன் முதலீட்டில் எட்டு மாடிகளைக் கொண்டதாக இந்தக் கூட்டுறவு இல்லம் அமையும். மிஸிஸாகா நகரின் மையப் பகுதியில் இதற்கான காணி பெறப்பட்டு, தமிழர் சம்பிரதாய ரீதியாக அத்திவாரம் இருவதற்கான மண் வெட்டப்பட்டதையடுத்து, கட்டல வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விடமைப்புத் திட்டத்தின் பெயர் "யாழ் கூட்டுறவு இல்லம்" ஆகும். தமிழீழத்தின் பிரதானமான நகரமொன்றின் பெயருடன் இந்தக் கூட்டுறவு இல்லம் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் மிஸிஸாகாவினுள்ள ஆர்வமுள்ள தமிழர்கள் சிலர் திரு. அருள் எஸ். அருளையாவின தலைமையில் கூடி இதற்கான குழுவை உருவாக்கிச் செயற்படத் தொடங்கினர். இது தொடர்பான பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் பல்வேறு

மாட்டங்களிலும் இடம்பெற்று வந்தது. அதன் பெறுபேறாகவே இப்போது "யாழ் கூட்டுறவு இல்லம்" அமைக்கும் கட்டல வேலைகளை ஆரம்பிக்கக் கூடியதாக வேகம் பெற்றது. கனடா தமிழர் தேசிய மன்றத்தின் இணைப்பாளராக இயங்கி வரும் திரு. அருளையா, யாழ் கூட்டுறவு இல்லப் பணியாளர் சபையின் தலைவருமாவார். இவரது தலைமையில் நடைபெற்ற யாழ் கூட்டுறவு

பத்து மில்லியன் டாலரில் 8 மாடிகள் ; 80 வீடுகள்

இல்ல ஆரம்ப வேலைகளை, நிச்சமன்டூவில் இந்து ஆலய அறங்காவலர் சபைத் தலைவரும், கனடா தமிழர் தேசிய மன்றத் தலைவருமான திரு. நா. சிவலிங்கம் அவர்கள் தேங்காய் உடைத்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். திரு. அருளையா யாழ் கூட்டுறவு இல்லத்தினை அமைப்பதற்காக கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட முயற்சிகளை விளக்கிக் கூறியதுடன்,

தன்னுடன் இணைந்து பணியாற்றும் மற்றைய சக பணியாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார். விடமைப்புத் திட்டம் உருவாகும் பகுதிக்கான ஒன்றாறியோ மாகாண சபைய் பிரதிநிதியான திரு. ஸ்ரீமஹேராணி, லான்ட்ஸ்ரவுன் தமீழர் கூட்டுறவு இல்ல மனேஜர் திரு. எஸ். சிற்றம்பலம், விடமைப்புக் கூட்டுறவுச் சம்மேளனப் பிரதிநிதி ஆகியோரும் உரையாற்றினர்.


எட்டு மாடிகளைக் கொண்டதாக அமையும் இந்தக் கூட்டுறவு இல்லத்தின் ஒவ்வொரு மாடியிலும் பத்து வீடுகள் என்ற வீதம், மொத்தம் எண்பது வீடுகள் அமையும்.

இதனை அமைப்பதற்கென பத்து மில்லியன் டாலர்கள் மொத்தச் செலவாக அமையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

1994ம் ஆண்டு இறுதிப் பகுதிக்குள் கட்டல வேலைகள் பூர்த்தி அடைந்ததும் வீடுகள் பகிர்ந்து வழங்கப்படும். இல்லப் பணியாளர் சபையே இதற்குப் பொறுப்பாக இருக்கும்.

தொண்டர் சேவைத் தலைமைத்துவத்தை அங்கீகரித்த 'சேக்கம்' அமைப்பின் பத்தாண்டு பூர்த்தி விழா SACEM - Ten years that made a difference

இலங்கை சிறுபான்மையினர் நலன்பேண்மன் றத்தின் (சேக்கம்) பத்தாண்டு நிறைவு நிகழ்ச்சி, ஆடம்பரமற்ற அடக்கமான ஒரு வைபவமாகவும், அழைக்கப்பட்டோர் மட்டும் பங்குபற்றிய சிறு விழாவாகவும் அக்டோபர் மாதக் கடைசி நாளன்று, ஸ்காபரோ நகர சபையின் அங்கத்தவர் சபா பித்தில் நடை-



திரு. டெரிக் லீ எம். பி.

பெற்றது. சேக்கத்தின் தலைவர் திரு. அகஸ்ரின் ஜெயநாதன் இந்த வைபவத்திற்குத் தலைமை தாங்கினார்.

கனடிய தேசிய கீதம், தமிழ் வாழ்த்து ஆகியவை பாடப்பெற்றதை அடுத்து, ஈழப்போரில் மறைந்த போராளிகளுக்கும் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மன்றத்தின் பத்தாண்டு கால வரலாற்றில் ஐந்தாண்டுகள் தலைவராகப் பணியாற்றிய பெருமைக்குரிய திருமதி. நோசலின் இராசநாயகம் அவர்களால் பத்தாண்டு பிறந்த நாள் 'கேக்' வெட்டப்பட்டது.

பிரதம விருந்தினராக ஒன்றாறியோ குடியரிமை அமைச்சர் எலெய்ன் ஸ்டீயம்பா சார்பில் போக்குவரத்து அமைச்சின் பிரதம நிர்வாக

அதிகாரி திரு. சந்திரன் மயில்வாகனம் அமைச்சரின் செய்தியை வாசித்ததன் சிற்றுரையும் ஆற்றினார். சிறப்பு விருந்தினர்களாக பல்வேறு தமிழர் அமைப்புகள், தொண்டர் ஸ்தாபனங்கள், மற்றும் பல பல்வின நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் திரு. டெரிக் லீ, ஒன்றாறியோ மாகாண அரசின் உறுப்பினர் டாக்டர் போப் பிராங்க்போர்ட் ஆகியோரும், 'நல்வரவு இல்ல'த்தைச் சேர்ந்த திருமதி. நீட்டா பார்த்தியன் உட்பட மேலும் பலர் வாழ்த்துரைகளை வழங்கினர்.


கனடாவின் முக்கியமான தொண்டர் அமைப்புகளில் ஒன்றான 'United Way' நிறுவனத்தின் வெளிக்கள வேலை இயக்குனரான திரு. முராட்

தொகுப்பு
எஸ். ரி. சிங்கம்

வேல்ஷி பேசுகையில் இங்கு வாழும் தெற்காசியர்கள் தங்களது அடையாளத்தை காப்பாற்றிக் கொள்ள என்றும் பின்னிற்கக் கூடாது என்று சொன்னார். அண்மையில் நடைபெற்ற டொன்மில்ஸ் தொகுதிக்கான மாகாண சபை இடைத் தேர்தலில் சந்திரன் மயில்வாகனத்துடன் தாமும் போட்டியிட்டதாகவும், இருவருமே தோல்வியடைந்ததாகவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

United Way இன் பணிப்பாளர்களில் ஒருவரும், சேக்கம் அமைப்பையும் இணைத்துச் செயற்படும் Family Services Association of Toronto என்ற அமைப்பின் தலைவருமான திரு. பீட்டர் குரோஸ்பி இங்கு சிறப்புரை வழங்கினார். முக்கியமாக புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் வருகை பற்றியும் இதற்கான சொந்த நாட்டு அரசியல் பிரச்சனை

களையும் மேலோட்டமாக இவர் தமதுரையில் குறிப்பிட்டார் அமைப்புகள், நிறுவனங்கள் ஒன்று பட்டுச் செயற்படுவதன் முக்கியத்துவம் பற்றிச் சுட்டிக்காட்டிய பீட்டர் குரோஸ்பி, அண்மைய கனடிய தேர்தல் முடிவுகள் எமக்கு எடுத்துக் கூறி நிற்கும் உண்மைகளையும் விளக்கினார். சேக்கம் அமைப்பின் அப்பழுக்கற்ற சேவையி



சேக்கம் தலைவர் திரு. ஜெயநாதன்

களையும் குறிப்பிட்டுப் பாராட்டு வழங்கினார் வரவேற்புரையை சேக்கம் அமைப்பின் செயலாளர் திருமதி. மரியா எட்வர்ட்ஸ் வழங்கினார். விருந்தினர்கள் அறிமுகவுரையை சேக்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான திரு. யோகி தம்பிராஜா வழங்கினார். முற்று முழுதாக ஆங்கிலத்தில் நடைபெற்ற இவ்விழாவில் ஒரேயொரு தமிழ்ப் பேச்சாள கவிஞர் கந்தவனம் அவர்களின் உரை ஓங்கி ஓலித்தது.

பத்தாண்டுகளாக இங்குள்ள தமிழர்கள் மத்தியில் முக்கியமான ஒரு தொண்டர் நிறுவனமாக அடையாளம் காணப்பட்டுச் சேவை புரிந்து வரும் 'சேக்கம்' அமைப்பு, இவ் வைபவத்தில் தொண்டர் சேவைத் தலைமைத்துவ விருதுகள் (Leadership in Volunteerism Awards) வழங்குவதை பிரதான நிகழ்ச்சியாக அமைத்திருந்தது. பத்தாண்டு பூர்த்தியை அழகுபடுத்தும் வகையில் பத்து அமைப்புகள் இதற்காகத் தெரிவாகியிருந்தன. குறைந்த காலத்தில் குறிப்பிட்ட சேவைகளைப் புரிந்த அமைப்புகள் என்றவகையில் இந்தத் தெரிவு நடைபெற்றதாகவும், பல்வேறு துறைகளையும் பிரதிபலிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுவதாகவும் சேக்கம் தலைவர் திரு. அகஸ்ரின் ஜெயநாதன் தமதுரையில் குறிப்பிட்டிருந்தார்.

ஒன்றாறியோ முதலமைச்சர் போப் ரே, குடியரிமை அமைச்சர் எலெய்ன் ஸ்டீயம்பா ஆகியோரால் ஒப்பமிடப்பட்ட சான்றிதழும், சேக்கம் விருதும் பத்து அமைப்புகளுக்கும் வழங்கப் (தொடர்ச்சி எதிர்ப்பக்கம்) →



கவிஞர் கந்தவனம் மணிவிழா - மற்றொரு கவிஞரின் பார்வை 'வைரவிழா என்றிடத் தகுமோ?'

சிவா சின்னத்தம்பி

மணிவிழா ஒன்று மகிழ்ந்தோம் கண்டு தலைவராய் திரு திகழ்ந்தார் நன்று கவிஞர் கந்தர் காவியநாயகர் என்று கலைத்துறை சார்ந்த கற்றோர் போற்றினர். உயிரொடு வாழ்கையில் உன்னத மனிதரை உளமாரப் புகழ்வது நன்றென கருத்தினிற் கொண்டு கனடாவில் முதன் முதலாக களை கட்டிய இவ்விழா கந்தர் சஷ்டியின் கடைசி நாளன்று கந்தவனக் கவிஞரின் கலையுயர் மணிவிழா கமழ்ந்தது நன்று.

கடவுள் வாழ்த்தினைக் கவிந்த முத்தியைடுத்து சிறிபானுக் குருக்களின் சீரிய ஆசியும் சிறப்புறப் பெற்றுயர் சிவலிங்கத்தின் சிறப்புரைபட்டு ஈழத்தறிஞர் பூரடனாரின் இணைஉயர் வாழ்த்தும் தேமதுரம் விக்கியின் திவ்விய தமிழில் திரவியப் பொழிவும் உயர்தரு மாணிக்க உவப்பிலா வாசகப்பேச்சும் சங்கத் தமிழினில் சண்முக அரசனின் சுந்தரப் பகர்வும் மகாஜனா முன்னர்

மாண்புறு அதிபரின் இரத்தினச் சுருக்க இனிய சிறுரையும் வள்ளிகுற மகளின் விழிப்புறு வார்த்தைகள் திருமதி வளத்தினை திகைப்புற வைத்தும் சிறிகுக்கந்த மன்னன் செப்பிய கவியாம் நாவுற்குழி ஊரான் நடராஜன் வருகையை நினைவுற மறந்ததும் தலைவரின் உரைகளும் திருவாய் திகழ்ந்து

தரத்தினை உயர்த்தின.

இவ்வனைத்தையும் நிகழ்த்திட அருள்கூட்டிய ஒருவன் செயற்குமுவினும் செயலன் செகத்தினில் இவன் தீசனாமே.


அனைவரும் அருளிய அமுத ஊற்றுக்கள் ஆறாய் ஓடின. கந்த வளத்தினை கமழச் செய்தன. அறுபது ஆண்டினுள் ஆற்றிய கலைப்பணி அடிமுதல் முடிவரை

அபிஷேக மாயின. அங்கு வந்தவர் அள்ளியுண்டு களித்தனர். கந்தர் கவிஞர் என்பதால் கவிந்தும் வாழ்த்தினர். கருத்துறு கவிகள் பதினொரு புலவரால் புனைந்திடப் பெற்று அகிலன் அசோஷியேற்றல் அதனை அச்சுப்பதித்து அளித்தது மாலையாய் அளிந்தவர் வனமொடு பாரியார்.

கழுத்தினில் கனகமலர் மலைகள் கந்தமெய் யினைமுடி கன பட்டாடைகள் தங்கப் பதக்கமும் தூய பொன்னாடையும் தந்திட வந்தவர் தக்கார் மிக்கார்.

கவிநாயகரோ கருத்தாளம் மிக்கவர். கருத்தினைக் கூறி கவியொன்றினால் நன்றியும் கூறி தமிழ்க் களேடியரை தமிழ் கற்றல் கேட்டுநல் வேண்டுகோள் தயவாய் விடுத்துயர் வாக விருந்துணை வாக சிறுண்டி கொடுத்தும் வளர்வுறும் கலையினை வாழ்த்தியும் வளம்பெற வேண்டி வடிவாய் முடித்தனர்.

வைர விழா என்றிடத் தகுமே!



கவிநாயகரும் நாயகியும்
மணிவிழாவில் மலர் மலைகளுடன்

'சேக்கம்' சிரேஷ்ட நிர்வாகிகளுக்கு விருது வழங்கி கௌரவம்

பட்டது. விருதுகள் பெற்ற அமைப்புகளின் பெயரும், தொண்டர் சேவைத் தலைமைத்துவப் பிரிவும் விருது வழங்கப்பட்ட வரிசை முறைப்படி இங்கு தரப்படுகின்றது:

வர்த்தகம்: கனடா இலங்கை தமிழர் வர்த்தக சம்மேளனம்.

உத்தியோகத் துறை: இலங்கை பட்டதாரிகள் சங்கம்.

தகவல்: ஈழத் தமிழர் தகவல் நிலையம்.

கலாசாரம்: தமிழிசைக் கலா மன்றம்.

இளைஞர் சேவை: இலங்கை கனடா நட்புறவு முன்னேற்றச் சங்கம்.

பழைய மாணவர் சங்கம்: உட்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி.

பக்கலைக் கழக மாணவர் மன்றம்: வாட்டர்லா தமிழ் மாணவர் மன்றம்

கல்லூரி மாணவர் மன்றம்: ஸேனகா தமிழ் மன்றம்.

இலக்கியம்: கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்.

விளையாட்டு: இலங்கை (ஒன்ராறியா)


உதைபந்தாட்டச் சம்மேளனம்.

விருது பெற்றவர்கள் சார்பில் திருவாளர்கள் 'மிரைட்ன்' அரியரத்தினம், வி. சொர்ணலிங்கம் ஏ. எஸ். கந்தசாமி ஆகியோர் உரையாற்றினர். சேக்கம் அமைப்பின் நிர்வாகத்தில்


கடந்த பத்தாண்டுகளில் முக்கிய பணிகளைப் புரிந்த பத்தும் பேருக்கு விருதும், தற்போது இயக்குனர் சபையில் சிறப்பாகப் பணிபுரியும் இருவருக்கு தலைவரின் சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. (விருது பெற்றவர்களின் குழுப்படங்கள் 14ல் 15ல் பக்கத்தில் உள்ளன.)




தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு கனடாவில் கவிஞர் கந்தவனம் மணிவிழா, 'முத்து




எஸ். ஜெகதீசன்




சிவஞானக் குருக்கள்




ஈழத்துப் பூராடனார்




நா. சிவலிங்கம்




எஸ். திருச்செல்வம்



தி. மாணிக்கவாசகர்




குறமகள்




பி. விக்கிளேஸ்வரன்



கே. ரி. சண்முகராஜா



பொ. கனகசபாபதி



பேராசிரியர் ச. முத்துலிங்கம் தமிழ் வாழ்த்துப் பாடுகிறார்

கவிஞர் கந்தவனம் அவர்களின் அறுபது அகவை பூர்த்தியை ஒட்டிய மணிவிழாக் கொண்டாட்டம் கடந்த மாதம் இருபதாம் நாள் (20.11.1993) ரொறன்ரோவில் நடைபெற்றது. எழுத்தாளர், கல்விமான்கள், சமூக சமய சேவையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், வெகுஜன தொடர்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள், வர்த்தகப் பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று பல்துறையாளரையும் கொண்டதாக Upper Canada College மண்டபம் காணப்பட்டது. இலக்கிய உலகில் பல்துறை விற்பன் னராக நாற்பதாண்டுகளாகப் பவனி வரும் கவிஞர் அவர்களின் மணிவிழாவில், பல்துறைப் பிரமுகர்களும் பங்குபற்றிக் கௌரவம் செய்தது சிறப்பம்சமாகும்.

மணிவிழாக் குழுத் தலைவர் திரு.எஸ். திருச்செல்வம் அவர் களே மணிவிழாவுக்கும் தலைமை தாங்கினார். விழாநாயகரால் எழுதப்பெற்ற தமிழ் வாழ்த்தை, அவரது பல்கலைக்கழக ஆசா னான பேராசிரியர் ச. முத்துலிங்கம் இசையமைத்துப் பாடியதை யடுத்து தமிழீழ மண்ணுக்காக உயிர்த்த மக்களுக்காகவும், போராளிகளுக்காகவும் இரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. முதலாவது நிகழ்ச்சியாக சிவாகமஞானபானு சிவஞானச் செல் வக் குருக்கள் ஆசியுரை வழங்கினார். அடுத்து, தமிழறிஞர் க. தா. செல்வராசகோபால் (ஈழத்துப் பூராடனார்) அவர்களும், ரிச்மண்ட்ஹில் இந்து ஆலய சபையின் தலைவர் திரு. நா. சிவலிங்கம் அவர்களும் வாழ்த்துரைகளை வழங்கினர்.

இரண்டாவது அரங்காக, 'கவிஞர் கந்தவனம் மீதான பார்வை' என்ற பெரும்பொருளில் மணிவிழாச் சிறப்புரைகள் இடம்பெற்றன. கவிஞர் அவர்களை கல்விச் சேவையாளராக முன்னாள் கல்விப்


பணிப்பாளர் திரு. தி. மாணிக்கவாச கரையாளராக திருமதி. வள்ளிநாயகி அவர்களும், சமூக சமய சேவையாளர் ஜேஸ்வரன் அவர்களும், இலக்கியவ னுணையத் தலைவர் திரு. கே. ரி. நண்பராக மகாஜனாவின் முன்னாள் சபாபதி அவர்களும், ஆசிரியராக சங்கச் செயலர் அளவெட்டி சிறீசு தங்களுக்கு வழங்கப்பட்ட நேரக் கட்டு இரத்தினச் சுருக்கமாக உரையாற்ற தில் கூடியிருந்தவர்கள் களையும் வரைது உரைகளையும் ஆவலுடன் கே

என். குமாரசாமி

முன்றாவது அரங்காக, மணிவிழா துணைவியார் திருமதி தவமணி கௌரவிக்கப்பட்ட நிகழ்ச்சி இடம்பெ றுணைவியின் பிறந்தகமான குரும குரும்பசிட்டி நலன்புரிச் சபையின் மலர்மாலையுடன் தங்கப் பதக்கம் கிரியா பீடத்தின் சார்பில் சிவஞா னுர்கௌரி மங்கள சேவையின் சார்பில் விஜயகுமார்க் குருக்களும் மலர் 'சங்கமம்' இளையபாரதி அவர்களும்



எஸ். சிறீசுக்கந்தராசா



வில் எடுக்கப்பட்ட முதலாவது மணிவிழா; முத்திரை' பொறித்த ஒரு 'மணி' விழா



திருமதி. கந்தவனத்துக்கு குறமகள் பொன்னாடை போர்க்கிறார்

னிக்கவாசகர் அவர்களும், நாடகத்
ள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்)
சவையாளராக 'தேமதுரம்' பி.விக்கி
லக்கியவாதியாக தமிழ் எழுத்தாளர்
கே. ரி. சண்முகராசா அவர்களும்,
மன்னாள் அதிபர் திரு. பொ. கனக
சிரியராக கனடா தமிழ்க் கலாசார
ட்டி சிறீசுக்கந்தராசா அவர்களும்
நேரக் கட்டுப்பாட்டை மனதிலிருத்தி,
ரையாற்றினார். இதனால் மண்டபத்
ளைப்பும் சலிப்புமடையாது அனை-
லுடன் கேட்கக் கூடியதாகவிருந்தது.

மாரதாஸன்

மணிவிழா நாயகரும் அவரது
வமணி கந்தவனம் அவர்களும்
இடம்பெற்றது. முதலில் கவிஞரின்
ன குறும்பசிட்டி மக்கள் சார்பில்
சபையினர் வாழ்த்துக் கூறி,
பதக்கமும் சூட்டினர். சிவாகம
சிவஞானசெல்வக் குருக்களும்,
யின் சார்பில் சிவநீர் பஞ்சாட்சர
ம் மலர் மாலைகள் சூட்டினர்.
அவர்கள் கவிஞருக்கு பட்டாடை

போர்த்தி மலர் மாலை சூட்டினார். திருமதி. இளையபாரதி,
கவிஞரின் துணைவிக்கு மலர் மாலை சூட்டினார். குறமகள்
அவர்கள் திருமதி கந்தவனம் அவர்களுக்கு பட்டாடை போர்
த்துக் கௌரவித்தார். திரு. கனகசபாபதி அவர்கள் கவிஞருக்கு
பட்டுச் சால்வை போர்த்து மகிழ்ந்தார். விழா ஆரம்பத்தில்
மணிவிழாக் குழுவின் சார்பில் கவிஞருக்கு திரு. ஜெகதீசன்
மலர்மாலை சூட்ட திருமதி ஜெகதீசன் கவிஞரின் துணைவி
யாருக்கு மலர்ச் செண்டு வழங்கினார். திரு. நா. சிவலிங்கம்
தம்பதிகள் கவிஞர் தம்பதிகளுக்கு மலர் மாலைகள் சூடி
தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நிறைவான பதிலுரை வழங்கிய கவிஞர் கந்தவனம் அவர்கள்,
தமது மனதை வாட்டிக் கொண்டிருக்கும் குறை ஒன்றினை
மக்கள் பீடத்தில் வைத்தார். தமிழ் இளைஞரை நோக்கி கவி
நடையில் இதனை வேண்டுகோளாகவே அவர் விடுத்தார் (இக்
கவிதை வலப்பக்கத்தில் தனியாகப் பிரசுரமாகியுள்ளது).

பதினொரு கவிஞர்களின் பாராட்டுப் பாக்கள் 'கவிஞர் கந்தவனம்
மணிவிழாப் பா மலர்' என்ற பெயரில் மணிவிழாப் பரிசாக
'அகிலன் அசோஷியேன்ஸ்' நிறுவனத்தினால் பிரசுரிக்கப்பட்டு
அனைவருக்கும் வழங்கப்பட்டது. எஸ். ஜெகதீசனால் எழுதப்பட்ட
'கவிநாயகர் கந்தவனம்' என்ற நூலும் விழாவில் வெளியிடப்
பட்டது.

கனடாவில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் ஒருவரின் முதலாவது
மணிவிழா என்ற 'முத்திரை'யுடன், 'மணி'யான ஓர் விழாவாக
கவிநாயகர் கந்தவனம் அவர்களின் மணிவிழா நிறைவாக
நிகழ்ந்தேறியது.



தாய்மொழியைக் கற்றல் தலையாய பிறப்புரிமை

கவிநாயகர் கந்தவனம்

அன்புப் பிறப்பே அறிவுசால் தமிழ்மகனே
இன்பத் தமிழை இணையற்ற தாய்மொழியைப்
படித்தென்ன கனடாவில் பயன்காண லாகுமென
அடித்தேநீ கேட்கின்றாய் அரியதொரு கேள்வியிது!

இங்குள்ள போத்துக் கேயரிஸ்ப் பானியர்கள்
சிங்களவர் யூதர் சீனர்த் தாலியர்கள்
சேர்மனியர் இடச்சர் போலந்தர் சீக்கியர்கள்
நோர்வே சுவீடன் பின்லாந்தார் மேனியர்கள்
கிரேக்கர் யமேக்கர் இரசியரு க்கேனியர்கள்
அராபியர் யப்பா னியர்சோமா லியர்மற்றோர்
இப்படியோர் கேள்வியினை எழுப்பினரோ யானறியேன்
எப்படியும் உன்போல் சிந்திக்க இவர்களுக்குத்
தகுதி கிடையாது - ஏனென்றால் தமதுரிமை
மகிமை மொழி ஒழுக்கம் மரபென் றிவற்றையெலாம்
தேசம் கடந்து திசையெங்கு சென்றாலும்
வீசிளறியாது வீட்டில் வெளியில் எல்லாம்
தம்மொழியே பேசித் தனித்துவத்தை நிலைநாட்டும்
செம்மனத்தார் உன்போல் சிந்திக்கத் தெரியாதார்.

பண்புப் பிறப்பே புகுத்தறிய வல்லவனே
அன்புத் தமிழை அரியபெருந் தொல்மொழியை
சங்கப் புலவர் தாலாட்டில் வளர்ந்தவனை
அங்கங்கள் ஐந்தில் காப்பியங்கள் அணிந்தவனை
ஆயநல் நெறிமுறைகள் உலகுக்கு அளித்தவனை
நாயன்மார் ஆழ்வார் நாவில் குளித்தவனை
கம்பரின் கற்பனையில் பூத்துப் பொலிந்தவனை
செம்பொருள் ஞானச் செம்மல் ஆறுமுக
நாவலர் பெருமான் நடையில் களித்தவனை
பாவலர் பாரதியின் மிடுக்கில் விழித்தவனை
தாய்தனது பாலில் கலந்து தரத்தரவே
வாய்நிறைய உண்டு வளர்ந்த திருவமுதை
பயன்கருதித் தானோ படித்தார்கள் முன்னவர்கள்
பயன்கருதித் தானோ ஈழத்தில் நாம்படித்தோம்.

தாய்மொழியைக் கற்றல் தலையாய பிறப்புரிமை
தாய்மொழியோர் வணிகச் சரக்கல்லத் தம்பி!
இலாப நட்டம் பார்த்திங்கு கேடு திறப்பதற்குச்
சிலாபம் புத்தளத்தில் நயம் பார்த்த செந்தமிழர்
படிப்படியாய்ப் பரிசுற்றுச் சிங்களவர் ஆனகதை
படிப்பினையாய் இருக்கையிலே தமிழ்ப்படிக்க மறுப்பதுமேன்
அங்கவர்கள் ஆட்சிச் சூழ்ச்சியினால் அறிவிழந்தார்
இங்குள்ளதை தடுப்பவர்தார் இணையற்ற கனடியர்கள்
பல்கலாசாரப் பண்பாட்டுப் பின்னணியில்
கல்விதனில் தாய்மொழியைக் கற்கும் உரிமையினைத்
தந்தாலும் வேண்டாம் எனத்தள்ளும் தமிழ்மகனே!
சிந்தித் தெழுவாய் எங்கெங்கு சென்றாலும்
பெற்றதாய் மொழியைப் பேசல் கற்றல் எலாம்
உற்ற பிறப்புரிமை உணர்வாய் உருப்படுவாய்.

(மணிவிழாவில் பதிலுரை வழங்கிய கவிநாயகர்
கந்தவனம் அவர்கள், இறுதியில் கவிநடையில்
விடுத்த வேண்டுகோள் மேலே பிரசுரிக்கியுள்ளது.)

Computek International



ஒன்றாயோ வர்த்தக சம்மேளன விருது பெற்ற நிறுவனம்

Following courses offered

General	Networking	Accounting	Programming	Hardware
<ul style="list-style-type: none"> • Lotus 1-2-3 • WordPerfect • MS-DOS 6.00 • Windows 3.1 • dBASE IV • Keyboarding • Data Entry 	<ul style="list-style-type: none"> • System Manager • Service and Support • Networking Technology • Adv. System Manager 	<ul style="list-style-type: none"> • Bookkeeping • BEDFORD • ACCPAC (G/L) • ACCPAC (A/P) • ACCPCA (A/R) 	<ul style="list-style-type: none"> • C Programming • Pascal • Fortran • Visual Basic • dBASE IV • Clipper 	<ul style="list-style-type: none"> • Computer Assembly and Trouble shooting

தேவைப்படின் தமிழிலும் விளக்கங்கள் தரப்படும்

Panel of lecturers includes,

- Pat Tanden P.Eng • Thasan Yogarajah B.Sc(Eng)Hons • Jeff M. B.Sc CNE
- Thesa Theiventhiran B.Eng • Jegen Thambipillai (Lecturer - George Brown College)

2390 Eglinton Ave. East, Suit 203 (Kennedy & Eglinton, Near Kennedy Subway)

Tel: 285 - 9941

வழக்கறிஞர் ஹென்றி ஜெயக்கொடி

- குற்றவியல், குடிவரவு வழக்குகள் • வாகனங்கள் செலுத்தும் போது ஏற்படும் தவறுகள் தொடர்பான வழக்குகள் • மேன்முறையீடுகள் காணி, வீடு வாங்குதல், விற்றல் • வர்த்தகம், குடும்பவிவகாரம், விவாகரத்து வழக்குகள்

HENRY JAYAKODY LL.B (OSGOODE HALL)

BARRISTER & SOLICITOR

ATTORNEY - AT - LAW (SRILANKA), SOLICITOR (ENGLAND)

Consultations in Downtown Toronto, Scarborough and Downtown

CALL FOR APPOINTMENT

அனைத்துச் சட்டவியல் சேவைகளுக்கும் எம்மிடம் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் உண்டு.

லீகல் எய்ட் சேர்டிபிக்கட் ஏற்கப்படும்.

லீகல் எய்ட் அலுவலகமும் எமது அலுவலகத்துக்கு அருகாமையில் இருக்கிறது.

தொலைபேசியில் கதைக்கும் போது வழக்கறிஞர் ஜெயக்கொடி என்று அழைக்கவும்.
ரொறன்ரோ பெரும்பாகத்தில் சகல நீதிமன்றங்களுக்கும் எமது சேவையைப் பெறமுடியும்

தொலைபேசி: (416) 446- 1964

ஒரே நேரத்தில் பல கருமங்களை ஆற்றக்கூடிய கம்பியூட்டர் 'யன்னலின்' (வின்டோஸ்) செயற்பாடு

Computer - Multitasking Windows

Operating system என்றால் என்ன என்பதை முன்னர் வரைந்த கட்டுரைகளில் நோக்கினோம். சுருங்கக் கூறின் Computer இல் கொடுக்கும் குறியீடுகளைத் தொகுத்து Computer இற்கு விளங்கும் வகையில் மொழி பெயர்க்கும் ஒரு program, Operating system எனப்படும். நாம் கடந்த இதழ்களில் கூறியது போல MS-DOS (Microsoft Disk Operating System) IBM வகையைச் சார்ந்த Computer களை இயக்க உதவுகின்றது என்பதனை நீங்கள் அறிவீர்கள்.

IBM வகையைச் சார்ந்த (IBM Compatible) கம்பியூட்டர்கள் பரவலாக பாவனையில் இருந்தாலும் 1990ம் ஆண்டளவில் அதில் இன்னும் பல Improvements செய்யவேண்டியதின் அவசியத்தை உணரக்கூடியதாக இருந்தது. அதாவது MS-DOS Operating System என்பது எழுத்து வடிவிலான (Text form) சொற்பதங்களை மட்டும் வாசித்து அறிந்து இயங்கக் கூடியதாக இருந்தது. (The Computer could understand command that are given in text form). அதேவேளை Apple நிறுவனத்தின் Macintosh கம்பியூட்டர் ஆனது சிறிய அளவிலான குறியீட்டுப் படங்களை (Icons)த் தொட்டுக் காட்டுவதன் மூலம் இயங்கக்கூடியதாக அமைக்கப்பட்டிருந்தது. (The command were given in Icons (Picture) form). உதாரணமாக, விமான நிலையத்தில் வந்திறங்கும் விமானங்களில் அட்டவணையைப் பார்க்க விரும்பும் ஒருவர் Keyboardஐத் தொடாமலே Computer screen இல் விமானம் இறங்குவது போல் தெரியும் ஒரு Icon (படத்தை) தெரிவு செய்வதன் மூலம், முழு அட்டவணையையும் பெறமுடியும். இத்தகைய படத்தைத் தெரிவு செய்வதற்கு Mouse எனப்படும் ஒரு கருவியைப் பயன்படுத்தப்படுகின்றது.

சாதாரணமாக Mouse என்னும் கருவி கையுக் கடக்கமானதாக சிறிதாக இருக்கும். இக்கருவியை இடம், வலம், மேல் கீழாக நகர்த்துவதன் மூலம் உங்கள் Computer இன் Monitor இல் தென்படும் அம்புக்குறியை (Mouse Pointer) மேல், கீழ், இடம் வலமாக நகர்த்தலாம். இவ்வாறு நகர்த்தப்படும் அம்புக்குறியை ஒரு குறிப்பிட்ட Icon இன் மேல் வைத்துக்கொண்டு Mouse இல் உள்ள ஆழியை அமத்துவதன் மூலம் அவ் Icon தெரிவு செய்யப்படுகின்றது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட Icon ஆனது எந்தெந்த தொழிற்பாடுகளைக் கொண்டிருக்கின்றதோ அதன் நிமித்தம் Computer இயங்க ஆரம்பிக்கின்றது. இத்தகைய ஏற்பாடுகளை Apple நிறுவனத்தாரின் Macintosh

(Mac) Computer கொண்டிருந்ததால் பலரும் அதனையே விரும்பினர். உதாரணத்திற்குப் பாடசாலைகளில் கூடுதலாக Mac Computer களை வாங்கியதை இங்கு குறிப்பிடலாம். இக்குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக Microsoft நிறுவனத்தினர் (Microsoft Windows (MS-Windows) என்னும் ஒரு Software program ஐ அறிமுகம் செய்தனர்.

Windows இன் தொழிற்பாடானது DOS (Disk operating system) இல் இயங்கும் ஒரு Computer Iconகளின் அடிப்படையில் இயங்க வைப்பதும் (The Computer operating in Windows in mode rather than text mode) இதன் காரணமாக மீண்டும் IBM வகையைச் சார்ந்த Computerகள் பிரபல்யம் அடையத் தொடங்கின. தற்போது அதிக பாவனையில் உள்ள Windows 3.1 இன் அணுகுலங்களை (Advantage) நோக்குவோம்.

Windows ஒரேநேரத்தில் பல கருமங்களை (Multitasking) ஆற்றக்கூடியவை. Multitasking ஐப் பின்வருமாறு விளக்கலாம். ஒரு வீட்டின் வரவேற்பறையில் இருக்கும் ஒருவர்

தேசா தெய்வேந்திரன் Comutek International

எவ்வாறு யன்னல் வழியே சமையலறை, சாப்பாட்டறை, படுக்கையறை என்பனவற்றை அவதானிப்பதுடன் வரவேற்பறையில் எப்படி T.V ஐயும் பார்க்க முடிகின்றதோ, அதேபோல் நீங்கள் Windows இல் தொழிற்படும் போது, பல Program களை (உதாரணத்திற்கு Lotus, Wordperfect என்பனவற்றை எடுத்துக் கொள்ளலாம்) ஒரே நேரத்தில் நோக்குவதோடு, ஒரே நேரத்தில் எல்லா program களிலும் வேலை செய்யலாம். இத்தகைய ஒரு தொழிற்பாட்டினை நாம் Multitasking என அழைக்கின்றோம்.

அடுத்தபடியாக (The ability to easily take text and graphic data from one application and apply in another) ஒரு program இல் நீங்கள் வைத்திருக்கும் தரவுகளை (அவை எழுத்து வடிவிலோ அல்லது வரைவுகளாகவோ இருக்கலாம்) இலகுவாக இன்னும் ஓர் Program இற்கு மாற்றும் தன்மையைக் குறிப்பிடலாம். உதாரணத்திற்கு Lotus இல் இருக்கும் தரவுகளை Wordperfect இற்கு மாற்றுவதைக் குறிப்பிடலாம்.

இத்தகைய தொழிற்பாடுகளால் நாம் அடையக்கூடிய நன்மைகள் என்ன என நீங்கள் வினவலாம். நிச்சயமாக நிறைய உண்டு. உதாரணத்திற்கு Lotus எனப்படும் program ஆனது தரவுகளை அட்டவணைப்படுத்தவும் பின் அட்டவணைப்படுத்தப்பட்ட தரவுகளில் இருந்து வரைவுகளைப் பெறவும் உதவுகின்றது. அதேபோல் Wordperfect program ஆனது ஆவணங்களைத் தயாரிக்க உதவுகின்றது. இதன் அடிப்படையில் ஒரு நிறுவனத்தாருக்கு Report தயாரிக்க முற்படும் ஒருவர் நிறுவனம் பற்றிய தரவுகளை அட்டவணைப்படுத்தி வரைவுகளை Lotus இல் தயாரித்த பின்னர், அதற்கான விளக்கங்களை தேவையான வடிவமைப்பில் Wordperfect இல் தயாரிக்க முடியும். பின்னர் தரவுகளை Lotus இலிருந்து WordPerfect க்கு பிரதி (Import) செய்வதன் மூலம் சகல விபரங்களையும் Wordperfect இல் பெறமுடியும்.

அடுத்தபடியாக Windows இல் பாவிக்கும் எழுத்துகளுக்கும் (Font) வரைவுகளை அடிப்படையாகக் கொண்டு இருப்பதனால் அவற்றில் வடிவமைப்புகளை மாற்றி அமைப்பதும் புதிய விதமான எழுத்தமைப்புகளை உருவாக்குவதும் இலகுவாக உள்ளது. இதன் அடிப்படையில் தான் பல்வேறு மொழி எழுத்து வடிவங்கள் கம்பியூட்டரில் உருவாக்கப்படுகின்றது (தமிழ் எழுத்துகள் உட்பட). Windows 3.1 இல் பாவிக்கப்படும் எழுத்துகள் True-Type-Fonts என அழைக்கப்படுகின்றது. இவ்வகையைச் சார்ந்த எழுத்து அமைப்புகளானது WYSIWYG (What you see in what you get) தன்மையைக் கொண்டது. அதாவது நீங்கள் உங்கள் Monitor இல் பார்ப்பதைப் போலவே உங்கள் Printout உம் அமையும். இத்தகைய ஏற்பாட்டின் மூலம் உங்கள் அச்சப் பிரதி எவ்வாறு அமையப் போகின்றது என்பதனை முன் கூட்டியே தெரிய உதவுகின்றது.

இவ்விதமாக பல தரவுகளை ஒரே நேரத்தில் process செய்யக்கூடிய இந்த Windows program ஆனது, இன்று பல நிறுவனங்களிலும் அதிக அளவில் பாவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐயப்ப சுவாமி வாராந்த பஜனை

ஸ்கார்பரோ வுபர்ன் கல்லூரி மண்டபத்தில் 102ம் இலக்க அறையில் ஒவ்வொரு குடியிறுக்க கிழமையும் காலை பத்து மணி முதல் பகல் ஒரு மணி வரை ஸ்ரீ ஐயப்பனுக்கு பூஜையும் பஜனையும் நடைபெறுகின்றது. ஒன்றாறியோ ஸ்ரீ ஐயப்பன் சமாஜத்தினரால் ஒருங்கு செய்யப்பட்டுள்ள இந்த பஜனையில் அனைவரும் பங்குபற்றலாம்.

ஸ்ரீ விஜயலெட்சுமி வாசா

534-0011



534-0011

திருமணம், பதிவுத் திருமணம் மற்றும் அனைத்து இந்தமத கிரியைகள் சேவைக்கும், திருமணத்திற்குத் தேவையான அனைத்து தேவைகளுக்கும் எம்முடன் தொடர்பு கொள்ளவும்

மண்டபம் - முத்துமணவறை - மண்டப அலங்காரம் - பூமாலை - சடைநாகம் - தலைப்பாகை - தலைநகை - பூசைப் பொருட்கள் - சைவ உணவு அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்வதற்கு எம்மை நாடுங்கள்.

ரொறன்ரோ, ஸ்காபரோ நகரங்களில் கார் நிறுத்தும் வசதியுடன் திருமண மண்டப ஒழுங்குகளை நாங்களே செய்து தருகின்றோம்.

இந்தமத குரு, கனடிய திருமண பதிவு அதிகாரி

சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜக் குருக்கள்

(HINDU PRIEST & REGISTRAR) புங்குடுதீவு -10, இலங்கை

243 MARGUERETTA ST.,
TORONTO, ONT. M6H 3S4
T.PHONE: 534-0011

1247 ELLESMERE ROAD
SCARBOROUGH, ONT. M1P 2X8
T.PHONE: 750-7319

கனடாவை கடந்த 125 ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த பிரதமர்கள்

கனடாவின் முப்பத்தைந்தாவது பொதுத் தேர்தல் அக்டோபர் 25ம் திகதி நடைபெற்றது. இதனையொட்டி தமிழர் தகவலில் சிறப்புக் கட்டுரைகள் பல இடம்பெற்றிருந்தன. இருப்பினும் கடந்த தகால பிரதமர்களின் பட்டியலைப் பிரசுரிக்கவில்லையென்று பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர். சில உயர் வகுப்பு மாணவர்கள் இப்பட்டியலைப் பிரசுரிக்குமாறு கேட்டுள்ளனர். அதனால் பிரதமர்கள் பட்டியலை அவர்கள் அங்கம் வகித்த கட்சி, பதவி வகித்த காலம் ஆகிய விபரங் களுடன் சேர்த்து இங்கு பிரசுரிக்கின்றோம்.

- 1 . Rt. Hon. Sir John A. Macdonald Liberal-Conservative 1 July 1867 to 5 November 1873
- 2 . Hon. Alexander Mackenzie Liberal 7 November 1873 to 8 October 1878
- 3 . Rt. Hon. Sir John A. Macdonald Liberal-Conservative 17 October 1878 to 6 June 1891
- 4 . Hon. Sir John J.C. Abbott Liberal-Conservative 16 June 1891 to 24 November 1892
- 5 . Rt. Hon. Sir John S.D. Thompson Liberal-Conservative 5 December 1892 to 12 December 1894
- 6 . Hon. Sir Mackenzie Bowell Conservative 21 December 1894 to 27 April 1896
- 7 . Rt. Hon. Sir Charles Tupper Conservative 1 May 1896 to 8 July 1896
- 8 . Rt. Hon. Sir Wilfred Laurier Liberal 11 July 1896 to 6 October 1911
- 9 . Rt. Hon. Sir Robet L. Borden Conservative 10 October 1911 to 12 October 1917
10. Rt. Hon. Sir Robert L. Borden Conservative 12 October 1917 to 10 July 1920
11. Rt. Hon. Arthur Meighen Conservative 10 July 1920 to 29 December 1921
12. Rt. Hon. William Lyon Mackenzie King Liberal 29 December 1921 to 28 June 1926
13. Rt. Hon. Arthur Meighen Conservative 29 June 1926 to 25 September 1926
14. Rt. Hon. William Lyon Mackenzie King Liberal 25 September 1926 to 7 August 1930
15. Rt. Hon. Richard Bedford Bennett Conservative 7 August 1930 to 23 October 1935
16. Rt. Hon. William Lyon Mackenzie King Liberal 23 October 1935 to 15 November 1948.
17. Rt. Hon. Louis Stephen St. Laurent Liberal 15 November 1948 to 21 June 1957
18. Rt. Hon. John G. Diefenbaker Progressive Conservative 21 June 1957 to 22 April 1963
19. Rt. Hon. Lester B. Pearson Liberal 22 April 1963 to 20 April 1968
20. Rt. Hon. Pierre Elliott Trudeau Liberal 20 April 1968 to 4 June 1979
21. Rt. Hon. Charles Joseph Clark Progressive Conservative 4 June 1979 to 3 March 1980
22. Rt. Hon. Pierre Elliott Trudeau Liberal 3 March 1980 to 30 June 1984
23. Rt. Hon. John Napier Turner Liberal 30 June 1984 to 17 September 1984 to 17 September 1984
24. Rt. Hon. Martin Brian Mulroney Progressive Conservative 17 September 1984 to 25 June 1993
25. Rt. Hon. Kim Campell Progressive Conservative 25 June 1993 to 04 November 1993
26. Rt. Hon. Jean Chretien Liberal From 04 November 1993

பெற்றார் சங்கங்கள் அமைக்க ஏற்பாடு

பெற்றாரோ பெருநகரப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு கல்விச் சபைப் பகுதியிலும் தனித்தனியான தமிழ்ப் பெற்றார் சங்கங்களை அமைப்பது என்று அண்மையில் கூடிய தமிழ் பாரம்பரிய, திறமைச்சித்தி பாட நெறிகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் மாணவர்களின் மொழிக் கல்வி, கலாசார ஒழுக்காற்றுப் பிரச்சனைகள் பற்றிச் சம்பந்தப்பட்ட கல்விச் சபைகளுக்குத் தேவையான ஆலோசனைகளையும் விதந்துரைகளையும் செய்வதற்கு இவ்வாறான தமிழ்ப் பெற்றார் சங்கங்கள் அவசியமென்ற கருத்து இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதன்பின்னரே பெற்றார் சங்கங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

மேற்படி ஆசிரியர்களின் ஒன்றுகூடலுக்கு திரு. இ. வே. செல்வரத்தினம் தலைமை தாங்கினார். திருவாளர்கள் பொ. கனகசபாபதி, சி. சிவனேசன் ஆகியோர் கருத்துரைகள் வழங்கினர்.

ஸ்காபரோவில் தைப்பொங்கலன்று திறப்புவிழா

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் கனடாவிலும்
மொத்தம் இருபது ஆண்டுகளுக்கு மேல்
பல் வைத்திய சிகிச்சையில் அனுபவம் பெற்ற

டாக்டர் அ. சண்முகவடிவேல் அவர்களின்

புதிய பற்சிகிச்சை நிலையம்

கென்னடி சப்வேக்கு முன்பாக

RAINBOW VILLAGE கட்டிடத்தில்

2466 Eglinton Avenue East, Unit; 7, ஸ்காபரோ, ஒன்ராறியோ. M1K 5J8

தொலைபேசி இலக்கம் விரைவில் அறியத்தரப்படும்.



ஆண்டுகள் வர்த்தக அனுபவம் பெற்றவர்கள்
அரசு அங்கீகாரம் பெற்ற
 துர்து பணமாற்றுச் சேவையை பரீட்சித்தீர்களா?
 இன்றே தொடர்பு கொள்ளுங்கள் (416) 267 8221

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமோ!!

வவுனியா, மட்டக்களப்பு, கொழும்பு (சுற்றுப்புறங்கள்)
 சீலாபம், நீர்கொழும்பு, சென்னை, சிங்கப்பூர்

மு. காசிப்பிள்ளை சக புத்திரர்கள்
M. KASIPPILLAI & SONS INC.
 3228 EGLINTON AVE. EAST, #3
 SCARBOROUGH, ON. M1J 2H6

TEL:
(416) 267 8221

LAW OFFICE

யசோதரா சின்னத்துரை

கனடிய வழக்கறிஞர்

குடிவரவு, அகதிகள் விசாரணை, மேன் முறையீடு, குடும்ப விவகாரச் சட்டம், கிறிமினல் சட்டம், வீடு, வர்த்தக விற்பனை
 கொள்முதல் சட்டம், மற்றும் இலங்கையில் நடைபெறவேண்டிய சட்ட தேவைகள் ஆகியவற்றிற்கு ஆலோசனையும்
 பிரதிநிதித்துவமும் செய்யப்படும்.

YASO SINNADURAI

Barrister & Solicitor, Notary Public
 (Attorney-at-Law, Sri Lanka; Solicitor, England)

General practice of law, including:

- Immigration and refugee law; including appeals, humanitarian, reviews, detentions reviews and sponsorships
- Real estate, commercial and tax laws
- Family law
- Criminal law
- Wills and estate planning

(Legal Aid certificate accepted)

2 CARLTON St., Suite: 1704, TORONTO, ONTARIO. M5B 1J3

(Opposite to College Subway; Evening and Saturday appointments are available)

Tel: (416) 977-1071 • Res: 538- 2990 • Fax: 977-1950



மனைவி தாக்கப்படுவது அநேகமாக
வீட்டிலேயே நடைபெறுவதால் அதனைப்
பலர் குடும்பப் பிரச்சனை என்று
நினைக்கக் கூடும். ஆனால் அது ஒரு
அந்தரங்கமான காரியம் அல்ல. அது
ஒரு குற்றம்.

சமூகத்தினர் நாம் எல்லோரும் இதைப்
பற்றி அக்கறைப்பட வேண்டும்.

உடனடி உதவிக்கு அல்லது
ஆலோசனைக்கு உங்கள் வெள்ளை
தொலைபேசி எண் புத்தகத்தில்
காணப்படும் இம் மன்றத்தின்
தொலைபேசி எண்ணுடன் (Wife Assault
Helpline) அல்லது பொலிசாருடன்
தொடர்பு கொள்ளவும்


Ontario Women's Directorate

☎ Ontario

மனைவியைத் தாக்குதல்
சட்டமுறைக்கு
எதிரானதாகும்.

**LOW COST
HIGH
QUALITY**

CARPETS & APPLIANCES



**LEVEL- LOOP
COMMERCIAL CARPET**
From **3.99**
sq yard

**ECONOMICAL
SAXONY
STAIN RESISTANCE**
From **7.99**
sq yard

**DUPONT CERTIFIED
STAIN MASTER
SAXONY**
From **9.99**
sq yard



PROFESSIONAL INSTALLATION
& UNDERPAD
AVAILABLE IF REQUIRED

BRAND NAME ITEMS DIRECT FROM MANUFACTURERS

**PHONE
(416) 605-1990**

Member of
Better Business Bureau
and
**Floor Covering
Institute of Ontario**

**OWNED &
OPERATED BY
SABESAN
சபேசன்**

ஒன்ராறியோவின் ஆகக்குறைந்த புதிய சம்பள விதிகள்

1994 ஜனவரி, முதலாவது வாரத்திலிருந்து
கீழ்தெரிவிக்கப்படும் ஆகக்குறைந்த புதிய சம்பள விதிகள்
அமலுக்கு வருகின்றன:

	புதிய சம்பளம்	பழைய சம்பளம்
பொது (வீட்டுவேலை, அறுவடை வேலை வேலையாட்கள் உட்பட)	\$ 6.70*	(6.35)
மாணவர் 18 வயதுக்குக் கீழ்	6.25*	(5.90)
மதுபானம் பரிமாறுவோர்	\$ 5.80*	(5.50)
வேட்டை/மீன்பிடி வழிகாட்டுவோர்	67.50**	(63.50)
வேட்டை/மீன்பிடி வழிகாட்டுவோர்	33.50#	(31.75)

* மணித்தியால சம்பளம். ** 5 அல்லது அதற்கு மேற்பட்ட
மணித்தியாலங்களுக்கான சம்பளம். # 5
மணித்தியாலங்களுக்குக் குறைவானதற்கு.

1994 ஜனவரி, முதல்வாரத்திலிருந்து ஆகக் குறைந்த
சம்பளத்தில் பணியாற்றும் பொது வேலையாட்களுக்கான
ஆகக் கூடிய அறை, உணவு அலவன்ஸ் விபரம் வருமாறு:

அறை -தனி (வாரம்)	31.00	(29.40)
-தனியில்லாதது (வாரம்)	15.50	(14.70)
உணவு - ஒருவேளை	2.50	(2.35)
-வாரம்	52.50	(49.35)
அறையும் உணவும் (வாரம்)		
- தனி அறையில்	83.50	(78.75)
- தனி அறையில்லாமல்	68.00	(64.05)
வீடு (வாரம்) அறுவடை வேலையாட்களுக்கு மட்டும்.		
- வசதிச் சேவைகளுடன்	97.15	(92.10)
- வசதிச் சேவைகளில்லாமல்	71.70	(67.95)

மேலதிக தகவல்களுக்கு உங்கள் பகுதி தொழில் அமைச்சு
அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

 Ontario

தூர்த பண மாற்றுச் சேவை

கொழும்பு, நீர்கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், ஐரோப்பா, சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளில் வாழும் உங்கள் உறவினர்களுக்கு; அவர்களது முகவரிக்கு ஒரு சில மணி நேரங்களில் பணம் சென்றடைய நம்பிக்கையும், உத்தரவாதமும் உள்ள ஸ்தாபனம்

கவிதாஸ் ரெகிஸ்டிரைல்ஸ்

KAVITHAS TEXTILES

1241 Ellesmere Road,
Scarborough, Ontario M1P 2X8

Phone: (416) 755-6560 Fax: (416) 755-3010

பிரசித்தி பெற்ற இந்தியா சுமீத் மிக்சி (Sumeet Asia kitchen machine) மீனு மிக்சி (Meenu mix) எம்மிடமுள்ளது. 2x2 பிளவுஸ்கள், காஞ்சிபுர பாவாடை, பட்டு வேட்டிகள், சாறிகள் எவர் சில்வர் பொருட்கள், கைக் கடிகாரங்கள், குழந்தைகளுக்கான உடைகள் மற்றும் அன்பளிப்புப் பொருட்களையும் இங்கு பெற்றுக்கொள்ளலாம்.

காலங்கடந்த காட்சிகளை காலந்தோறும் கண்டு களித்திட
நங்காத நினைவுகளை நிழற்படமாக்கிட

ஜூபிட்டர் போட்டோ லிமிடெட்

உங்கள் எண்ணங்களை வர்ணக் கோலத்தில்
முப்பது நிமிடங்களில் தருவோம்!
வையவங்கள் எதுவாக இருந்தாலும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்.

JUPITER

2920 Danforth Avenue
Toronto
TEL: (416) 699-6758
FAX: (416) 699-6893

சன் கிளீனர்ஸ்

DRY CLEANING - SPECIAL RATE

உங்களின் பட்டு வேட்டி
பட்டுச் சால்வை
பட்டுச் சேலைகள் மற்றும்
கூறைச் சேலைகள்
கவனமாகவும் நேர்த்தியாகவும்
றைகிளிளிங் செய்யப்படும்.

உங்கள் தொடர்புக்கு:

SUN CLEANERS

Tel: (416) 285-0587

நிசம்ன்ட்ஹில் இந்து ஆலய இந்த மாத உற்சவங்கள்

நிசம்ன்ட்ஹில் இந்து ஆலய இந்த மாத முக்கிய உற்சவங்களின் விபரங்கள்:

- 06 திங்கள்: கார்த்திகை சோமவாரம் (3)
11 சனி: பிரதோஷம், சிவன் பூஜை
13 திங்கள்: கார்த்திகை சோமவாரம்
16 வியாழன்: மார்கழி மாதப் பிறப்பு
17 வெள்ளி : சதுர்த்தி விரதம், ஸ்ரவண உற்சவம்
19 ஞாயிறு: பிள்ளையார் கதை முடிவு
20 திங்கள்: திருவெம்பாவை ஆரம்பம்(10 நாட்கள் நடைபெறும்)
22 புதன்: வைகுந்த ஏகாதசி திருவிழா தொடக்கம்
23 வியாழன்: வைகுந்த ஏகாதசி திருவிழா
24 வெள்ளி: வைகுந்த ஏகாதசி திருவிழா
25 சனி: கிருத்திகை
26 ஞாயிறு: பிரதோஷம், சிவன் பூஜை
28 செவ்வாய்: பெளர்ணமி
29 புதன்: திருவெம்பாவை உற்சவம் முடிவு, நடராஜர் உற்சவம்
31 வெள்ளி: புதுவருட நள்ளிரவு பூஜை

கிறிஸ்மஸ் கார்ட்டுகள் அனுப்புகின்றீர்களா? முத்திரை விசேஷ விலையில்

கிறிஸ்மஸ், புத்தாண்டு கால வாழ்த்து அட்டைகள் மற்றும் அன்பளிப்புப் பார்ஸல் களை தபாலில் அனுப்ப விரும்புவதற்கான முற்கூட்டியே அனுப்புமாறு தபால் திணைக்களம் அறிவுறுத்துகின்றது.

பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஜப்பான், ஹொங்கொங் ஆகிய நாடுகளுக்குரிய வாழ்த்து அட்டைகள், பார்ஸல்களை டிசம்பர் நான்காம் திகதிக்கு முன்னர் அனுப்பினால் அவை உரிய காலத்தில் சென்றடையும்.

மற்றைய இடங்களுக்கான அட்டைகள், பார்ஸல் களை டிசம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் அனுப்பவேண்டும்.

அமெரிக்காவுக்கான விமான மூல பார்ஸல்கள் டிசம்பர் பதினொராம் திகதிக்கு முன்னர் அனுப்பப்பட வேண்டும்.

விசேஷ கிறிஸ்மஸ், புதுவருட வாழ்த்து அட்டைகளைத் தபாலில் அனுப்புவதற்கான முத்திரைகள் குறைந்த விலையில் விற்பனையாகின்றன. பத்து முத்திரைகளைக் கொண்ட ஒரு மட்டையின் விலை மூன்று டாலர் என்பது சதங்களாகும்.

1994 ஜனவரி 31 வரை மட்டுமே இந்த விசேஷ விற்பனை நடைபெறும்.

நாட்டிய அரங்கேற்றம்



மொன்றியல் நிர்த்யாலயா நடனக் கல்லூரி ஆசிரியை வசந்தா கிருஷ்ணனின் மாணவியான செல்வி மீனா சிவாவின் பரத நாட்டிய அரங்கேற்றம் கடந்த மாதம் ஆறாம் திகதி மொன்றியலில் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் இதில் பங்குபற்றிச் சிறப்பித்தனர். ஆனந்த பிரசாத் மிருதங்கமும், இந்திரா இராமசாமி வீணையும் வாசித்தனர். (தகவல்: எஸ். ஏ. சிவபாதம்)


தமிழ் கிறிஸ்தவ திருச்சபையின் இந்த மாத நிகழ்ச்சிகள்

கனடா தமிழ் கிறிஸ்தவ திருச்சபையின் இந்தமாத நிகழ்ச்சி விபரங்கள் வருமாறு:

- 5ம் திகதி ஞாயிறு பிற்பகல் 4: 00 மணி: ஆராதனை திருவிருந்து வழிபாடு.
12ம் திகதி ஞாயிறு பிற்பகல் 4: 00 மணி: சிறுவர் நத்தார் நிகழ்ச்சி
19ம் திகதி ஞாயிறு பிற்பகல் 4: 00 மணி: நத்தார் பாடல் ஆராதனை
25ம் திகதி சனி : நத்தார் ஆராதனை
26ம் திகதி ஞாயிறு பிற்பகல் 4:00 மணி: ஆராதனை
31ம் திகதி வெள்ளி இரவு 10: 30 மணி: விழிப்பு ஆராதனை
ஜனவரி மாதம் முதலாம் திகதி காலை பத்து மணிக்கு புத்தாண்டு ஆராதனை நடைபெறும்.
மேலதிக விபரங்களுக்கு போதகர் என். லைஸான்டர் அவர்களுடன் 493-2824 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

ஈழத் தமிழர் தகவல்
நிலையத்தின்
தொலைபேசிச் செய்திச் சேவை
(416) 963 - 8119

மொன்றியல் துர்க்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா



மொன்றியல் துர்க்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா நவம்பர் மாதம் 15ம் திகதியிலிருந்து 24ம் திகதி வரை கொண்டாடப்பட்டது. பத்துத் தினங்களும் வீணை, வயலின் இசை, பக்திப் பாடல்கள், வில்லுப் பாட்டு, கர்நாடக இசை ஆகியவை இடம் பெற்றன. பத்தாம் நாள் விஜயதசமி ஏடு தொடக்குதலும், மாலையில் மாண்பு திருவிழாவும் இடம்பெற்றது. மொன்றியல் முருகன் ஆலயத்திலும் நவராத்திரி விழா சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது. வீடுகள் பலவற்றில் கொலு வைக்கப்பட்டிருந்ததையும் இம்முறை அவதானிக்கக்கூடியதாக விருந்தது. (படமும் தகவலும்: திருமதி. இராமகிருஷ்ணன்)

தமிழ் எழுத்தாளர் விபரக்கொத்து

அண்மையில் உருவாக்கப்பட்ட கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தனது முதலாவது இலக்கியப் பணியாக இங்கு வாழும் எழுத்தாளர்கள், இலக்கியகாரர்களின் விபரப் பட்டியலொன்றைத் தயாரித்து நூலுருவில் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த வெளியீட்டுப் பணியின் பொறுப்பாளராக கவிஞர் வி. கந்தவனம் செயற்படுகின்றார்.

மிகவும் துரிதமாக இந்த நூலை வெளிக்கொணர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான விபரங்களைச் சேகரிப்பதற்கென தனியான படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கவிஞர் கந்தவனம் தமிழர் தகவலுக்குத் தெரிவித்தார்.

விண்ணப்பப் பத்திரங்கள் தேவைப்படுவோர் கவிஞர் கந்தவனம் அவர்களுடன் 425-5813 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

சிவாஸ் றேடிங் கோ லிமிட்டட்

தமிழர்கள் மனதில் வைத்திருக்க வேண்டிய பேயர்
தமிழர்கள் நினைவில் நிலைத்திருக்க வேண்டிய பேயர்

மரக்கறி வகைகள், கடல் உணவுகள்,
கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும்
இலங்கை, இந்திய, கனடிய
உணவுப்பொருட்களையும், தோசை,
இடியப்பம் ஆகியவைகளையும் நியாயமான
விலையில் விற்பனை செய்பவர்கள்.

திருமணங்களுக்குக் தேவையான கூறை,
பட்டு வேட்டி, சால்வை, தலைப்பாகை,
குத்துவிளக்கு, பூமாலைகள், மணவறை,
மண்டப வசதி, விருந்துபசார உணவு
வகைகள் ஆகிய அனைத்துக்கும்
எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

SIVA'S TRADING CO. LTD

3852 Finch Ave. East, (Kennedy / Finch) Scarborough.

Tel: 321-2739

உங்கள் இல்லங்களை மர வேலைப்பாடுகளால் அழகு படுத்தவும்,
வர்த்தக நிலையங்களை நவீன தோற்றத்தில் கண்டவர் களிப்புறும் வண்ணம் கலையம்சத்துடன்
தோற்றம் பெறச் செய்யவும், கோயில்களுக்கு வாகனங்கள் அமைத்திடவும்.

சரவணா டிசைன் வேர்க்ஸ்

கால் நூற்றாண்டு காலமாக ஈழத்தில் பல சித்திர தேர்களை உருவாக்குவதில் புகழ் பெற்ற
சிற்ப கலா வல்லுனர், "சிற்ப கலாகேசி"

ச.ஜெயராஜா (Dip. in Arts)


கைவண்ணமும், கலை வண்ணமும் ஒருங்கு சேரப்பெற்ற மரவேலைப்பாட்டு நிபுணர்

Specialising in Sri Lankan and Canadian
customs made Furnitures and Store fitting fixing

SARAVANA DESIGN WORKS

தொலைபேசி: (416) 602-6412

மரண அறிவித்தலும் முதலாம் மாத அஞ்சலீயும்



திரு. சீ. முத்துச்சாமி

தோற்றம்: 1910 மறைவு: 06.11.1993

யாழ்ப்பாணம் திருநெல்வேலி கிழக்கு தலங்
காவற்பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த
திரு. முத்துச்சாமி அவர்கள் காலமானார்.
இவர் காலஞ்சென்ற சின்னத்தம்பி சின்னத்
தங்கத்தின் மகனும், காலஞ்சென்ற சின்னம்
மாவின் கணவரும், காலஞ்சென்ற சின்னப்பு,
காலஞ்சென்ற நல்லம்மா, செல்லத்துரை,
செல்லம்மா ஆகியோரின் சகோதரரும்,
கமலாதேவி (இலங்கை), அருளானந்தம்
(லண்டன்), தவமணிதேவி (ஜேர்மனி), தன
பாலசிங்கம் (இராசலிங்கம்-கனடா), திருநா
வுக்கரசு (ஜேர்மனி), அமிர்தலிங்கம் (கனடா)
ஆகியோரின் தகப்பனாரும், நடராசா
(இலங்கை), பரமேஸ்வரி (லண்டன்), நடராசா
(ஜேர்மனி), செல்வநாயகி (கனடா), நாகரத்
தினம் (ஜேர்மனி), சுகந்தி (கனடா) ஆகியோரின்
மாமனாரும்வார். அன்னாரின் ஈமக்கிரியை
களில் கலந்து கொண்டவர்களுக்கும் எங்கள்
இல்லத்தில் துக்கத்தில் பங்குகொண்டவர்
களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.

அன்னாரின் முப்பத்தோராம் நாள்
வீட்டுக்கிருத்திய நிகழ்ச்சிகள் டிசம்பர் 4ம்
திகதி சனிக்கிழமை எமது இல்லத்தில்
நடைபெறும். அனைவரையும் பங்குபற்றமாறு
அழைக்கின்றோம்.

தகவல்:

மு. தனபாலசிங்கம்(இராசலிங்கம்)

மு. அமிர்தலிங்கம்

தொலைபேசி: (416) 924-7568

குடும்ப பட்டியல்

(3ம் பக்கத் தொடர்)

அந்தந்தப் பகுதியிலுள்ள உள்ளூர் குடிவரவு
அலுவலகங்கள் ஓரளவுக்கு இந்தப் பணிகளைச்
செய்யக்கூடியதாகவிருக்க வேண்டும் என்பதே
தமது திட்டம் என்றும் கூறினார். இதனைக்
கவனிக்கும்போது சகல குடிவரவுத் திணைக்கள
அலுவலகங்களின் பணிகளும் மீண்டும் பன்முகப்
படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


மாணவர் ஒழுக்கம் கட்டுப்பாடு பற்றி

(11ம் பக்கத் தொடர்)

நீக்கக்கூடிய அதிக பட்ச நாட்கள் இருபது
மாத்திரமே. ரொறன்ரோ பெரும்பாக பிரத்தி
யேக கல்விச்சபை (Separate Schools
Board) அண்மையிலே தனது கொள்கையையு
ம் இச்சட்ட மூலத்திற்கு அமைய மாற்றியுள்
ளது. அந்தக் கல்விச்சபை பாடசாலை மாண
வன் ஆயுதம் பாவித்ததாகக் காணுமிடத்து
அதிகபட்சம் 20 நாட்கள் மாத்திரமே பாடசா
லையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படு
வான். எனவே, மாணவன் ஒருவனைப் பாடசா
லையில் இருந்து நீக்கினால், சட்டமூலம் நடவ
டிக்கை எடுக்கப் பெற்றோர் முனையலாம்.
கட்டாயக் கல்வி வயது எல்லை உள்ளமை
யாலே மாணவனைப் பாடசாலையைவிட்டு
நீக்குதல் சட்டத்திற்கு முரணானது எனப் பெற்
றோர் வழக்குத் தொடுக்கலாம். வெற்றியும்
பெறலாம். எனவே கல்வி அமைச்சு தன்
பராமுகத் தன்மையைத் தளர்த்தி இது விடயத்
தில் ஒன்றாயியோ மாநிலத்து சகல பாடசாலை
களுக்கும் பொதுவான ஒழுங்கு கட்டுப்பாடு
விதிகளை அமைக்கலாம். அதன்படி எல்லாப்
பாடசாலைகளையும் நடவடிக்கை எடுக்குமாறு
பணிக்கலாம். கல்வி அமைச்சு இவ்விடயத்தில்
மெத்தனம் காட்டுவது பல பெற்றோர்களின்
கண்டனத்துக்கு வழிவகுத்துள்ளது. புதிதாக
உருவாக்கப்பட்டுள்ள O.V.E.R (Outlaw
Violence In Education Round Table) எனும்
அமைப்பு மூன்று முக்கிய வேண்டுகோள்களை
விடுத்துள்ளது.

- (1) ரொறன்ரோ பெரும்பாக பாடசாலைகள்
முழுவதும் பின்பற்றக்கூடிய ஒரே சீரான கொள்
கை ஆக்கப்படவேண்டும்.
- (2) ஒவ்வொரு மாணவனும் தனது உரிமை,
கடமை பொறுப்பு பற்றித் தெரிந்து கொள்ள
வேண்டும். அத்துமீறலால் ஏற்படும் பாதிப்பைப்
பற்றி நன்கு தெரிந்துகொள்ளவேண்டும்.
- (3) வன்முறையில் ஈடுபடுகின்ற மாணவர்
பற்றிய செய்திகளைப் பெற்றோர், பொலிசார்
சுலபமாகப் பெறக்கூடியவண்ணம் சட்டமூலம்
திருத்தி அமைக்கப்படவேண்டும்.

முதலாவது பிறந்தநாள் வாழ்த்து



செல்வி வைசாலி திருச்செல்வன்

ரொறன்ரோ நகரில் வசிக்கும் திருச்செல்வன்
உஷா தம்பதிகளின் செல்வப்
புதல்வி வைசாலி தனது முதலாவது
பிறந்த நாளை மிகவும் குதுகலமாகக்
கொண்டாடினார். இவரை அப்பா,
அம்மா, அப்பப்பா, அம்மம்மா, சுவில்
பெரியப்பா, கொழும்பு பெரியம்மாமார்,
சித்தப்பாமார், மாமாமார், மாமிமார்,
அண்ணாமார், அக்காமார், மச்சான்மார்
மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள்
அனைவரும் பல்கலைகளும் கற்றுப்
பல்லாண்டு காலம் வாழ்கவென நல்லூர்
முருகனை வேண்டிப்பிரார்த்திக்கின்றனர்

240 Wellesley St. Esat, # 2606
Toronto, Ontario M4X 1G5

தமிழர் தகவலை தபால் மூலம் பெறுவதற்கு

- * தமிழர் தகவல் விற்பனை செய்யப்படுவதில்லை.
- * ஆனால் தபால் மூலம் பெற விரும்புவர்கள், அதற்கான தபாற் செலவை
தாங்களே பொறுப்பு பேற்க வேண்டும்.
- * பெப்ரவரி மாதத்தில் வெளிவரும் ஆண்டு மலர் உட்பட ஒரு வருடத்தின்
பன்னிரண்டு இதழ்களை தபாலில் பெற பதினைந்து டாலர்களைச் செலுத்த
வேண்டும்.
- * காசோலை, காசுக் கட்டளை ஆகியவைகளை Tamils' Information என்ற
பெயருக்கு எழுத வேண்டும். உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம்
ஆகியவைகளையும் எழுதி அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி தமிழர்
தகவலின் இரண்டாம் பக்கத்தில் உள்ளது.

இளசுகளும், புதிசுகளும் மட்டும் பங்குபற்றிய முதியோர் தொடர்பான 'வித்தியாச' பட்டிமன்றம்

கடந்த மாதம் பதினமூன்றாம் திகதி, தீபாவளி தினத்தன்று முற்றிலும் வித்தியாசமான பட்டிமன்றம் ஒன்றினை ஒன்றாறியோ முதுதமிழர் மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். 'வித்தியாசமான' என்று சொல்வதற்கு முன்று காரணங்கள் உண்டு.

வழமையான இலக்கிய, இதிகாச தலைப்பினில் இந்தப் பட்டிமன்றம் நடத்தப்படவில்லை; இது முதலாவது. பார்வையாளர்களில் (மண்டபம் நிறைந்த) தொண்ணூறு விதமானவர்களும் ஐம்பது வயதினைத் தாண்டியவர்கள்; இது இரண்டாவது. இரு தரப்பிலும் பங்குபற்றியவர்கள் இளசுகளும் புதிசுகளும். அடிக்கடி மேடை ஏறாதவர்கள். இதனால் 'பொருள் நிறைந்து' காணப்பட்டனர்; இது மூன்றாவது.


இன்னொரு முக்கிய விடயம்: இந்தத் தீபாவளி அரங்கில் இடம்பெற்ற ஒரேயொரு நிகழ்ச்சி இந்தப் பட்டிமன்றம் தான். எனவே விழாவுக்கு வந்த அனைவரும் இதனை இடைவேளையை ஒட்டிய ஒரு நிகழ்ச்சியாகக் கருதி வரவில்லை. முழுமையாகக் கேட்டு ரசிக்கவே வந்திருந்தனர்.

இதனை ஊர்ஜிதம் செய்வது போல பட்டிமன்றத் தலைவர் திரு பொ. கனகசபாபதி அவர்களின் ஆரம்ப உரை அமைந்திருந்தது.

"போசன விருந்து வைபவங்களில் சொதிக்கு 'ஆள் எழுப்பித் தண்ணி' என்று பெயர். ஏனெனில் சாப்பாட்டுக்குச் சொதி விட்டால், சாப்பாடு முடிகிறது என்று அர்த்தம். எனவே ஆள் சாப்பாட்டை முடித்துக் கொண்டு எழுப்ப வேண்டியது தான். இதனால்தான் சொதிக்கு ஆள் எழுப்பித் தண்ணி என்று பெயர். அவ்வாறே கனடாவில் நடைபெறும் விழாக்களில் இடைவேளைக்கு முன்னர் தேநீர் குடிப்பதற்காக ஆள் எழுப்பித் தண்ணியாக பட்டிமன்றங்களும், வழக்காடு மன்றங்களும் நடைபெறுவது வழக்கம். ஆனால் இன்று அப்படியில்லை. "இன்று முழுமையாக ஒரு பட்டிமன்றம் நடைபெறுகின்றது" என்று கூறிய திருகனகசபாபதி அவர்கள், இதில் பங்கு கொள்பவர்கள் பலர் தன்னுடைய மாணவர்களாதலால் அவர்களைக் கட்டுப்படுத்துவது தமக்குச் சலபம் என்று கூறி, ஆரம்பத்திலேயே அன்பு கலந்த கட்டளையை

நாருக்காக வெளியிட்டார். "இளம் தோள்களுக்கு இல்லாத ஆற்றல், முதிர்ந்த தலைகளுக்கு உண்டு" என்பதே தலைப்பு.

ஆதரித்து தி. இராஜபாலன், அருந்ததி குணரத்தினம், இ. கெங்காதரன் ஆகியோரும், எதிர் த்து கே. லோகநாதன், புஷ்பா கிறிஸ்லி, சிறீ முருகதாஸ் ஆகியோரும் பேசினர். இவர்களில் சிலர் பட்டதாரிகள். சிலர் ஆசிரியத் தொழில் புரிந்தவர்கள். ஒருவர் எழுத்தாளர். மொத்தத்தில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்லர்.



இளம் தோள்களுக்கும் முதிர்ந்த தலைகளுக்கும் இடைப்பட்ட ஆற்றல் என்பதற்கு சரியான அர்த்தம் புரியாமல் முதலவர்கள் பேச்சுகள் அமைந்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக விருந்தது.

பெற்றாரை ஸ்பொன்ஸர் செய்த இளசுகளின் நிலை; இளசுகள் இல்லையென்றால் முதியவர்கள் கனடா வந்திருப்பார்களா என்ற கேள்வி; முதியவர்களின் இளமைக்கால விரியம் (எத்தனை பிள்ளைகள் பெற்றனர்), இன்றைய இளசுகள் ஒன்றுடன் நிறுத்திக் கொள்ளும் பரிதாபம்; மகனை மணம் முடிக்க வந்த இளம் பெண்ணுடன் தலை மறைவான மாமனார்;


எதிர்காலச் சிந்தனையுடன் முன்னேறத் துடிக்கும் இளசுகள்; ழுங்காலக் கதை பேசி காலங்கழிக்கும் முதியோர்; முதியவர்களுக்கு மரியாதை வழங்கத் தவறும் இளசுகள் என்ற வாறு இருதரப்பினரும் விட்டுக் கொடுக்காது மறுதரப்பினரின் பலவினங்களை எடுத்துக் கூறி அதனைத் தமது பலமாக்க முனைந்தனர்.

வெல்பெயர், ஸ்பொன்ஸர் மட்டுமன்றி, மகாத்மா காந்தி, நெல்லன் மண்டேலா ஆகியோரும் கருப்பொருளாக்கப்பட்டனர். பல்குரல்களில் மாற்றி மாற்றிப் பேசி அவரையும் குதாக்கவிக்க வைத்தார் கெங்காதரன். மனதால் இளசுகள் பக்கமும் பேச்சால் முதிர்ந்தோர் பக்கமுமாக மேடையில் தோன்றிய புஷ்பா சிரித்துச் சிரித்து அடுக்கடுக்காக ஆணித்தரமான தன்பக்க நியாயங்களை விளாசித் தள்ளினார். அருந்ததி குணரத்தினம் பங்கு பற்றியும் பங்கு பற்றாதவர் போலவே. பலத்த ஏமாற்றம். இராஜபாலனின் தொடுப்பு சுமார்; முடிவு நன்று. லோகநாதனின் ஆங்கிலம் கலந்த வாதம் கேட்பவர்களுக்கு 'முறிந்து முறிந்து' செல்வது போலவிருந்தது. சிறீமுருகதாரனின் குரல்வளம் அனைவரையும் தாக்கியெறிந்தது. ஒரு மணி நேரம் ஓடிச் சென்றது தெரியவில்லை.

தலைவர் திரு. கனகசபாபதி அவர்கள் இறுதியாக எழுந்து முதிர்ந்த தலைகளுக்கு ஆதரவான கருத்துகளை எடுத்துக் கூறிவிட்டு 'நான் சொல்லாமலே எனது முடிவு என்னவாக விருக்கும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்' என்று சொல்லி, தமது தீர்ப்பினை மறைமுகமாக வழங்கினார்.

சபையோர் சிலர் பட்டிமன்றம் பற்றிய தங்கள் கருத்துகளைக் கூறச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. மொத்தத்தில் அருமையான ஒரு முன் முயற்சி. இளசுகளையும் புதிசுகளையும் நம்பி பட்டிமன்றம் நடத்தலாம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது. இனிமேல் இங்குள்ள விழாக்களில் பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள் நடத்தப் போகின்றவர்களுக்கு, 'நல்ல காய்'களை திரு. கனகசபாபதி அவர்கள் அறிமுகம் செய்துள்ளார்.

யாருக்கு நன்றி கூறுவது?





இந்த நத்தாருக்கு உங்கள் குடும்பத்திற்கு
புது நிம்மதியை அளியுங்கள்

விசேட நிரந்தர காப்புறுதி
நியமனமான விலையில்

PERMANENT INSURANCE AT TERM PRICES

கனடாவில் A+ தராதரம் பெற்ற நிதி ஸ்தாபனத்தின் பொலிஸியை கையில் பெற்று வாசித்து திருப்தி என்றால் மட்டும் பணம் கட்டலாம்.


ஆண்	\$100,000	\$250,000
வயது		
25	\$23	\$46
30	\$27	\$54
35	\$33	\$69
40	\$43	\$90
45	\$58	
50	\$80	

உங்கள் மாதக் கட்டணம் நீங்கள் தொடங்கும் வயதிலிருந்து ஆயுள் காலத்தில் ஒரு சதமும் உயர் மாட்டாது என்ற உத்தரவாதமுண்டு. உம்: ஒரு 30 வயது ஆணுக்கு \$250,000 காப்புறுதிக்கு மாதம் \$54 மட்டுமே கட்ட வேண்டும்.

பெண்	\$100,000	\$250,000
வயது		
25	\$19	\$37
30	\$23	\$44
35	\$27	\$56
40	\$34	\$73
45	\$45	
50	\$61	

உங்களிடம் இப்போது காப்புறுதி இருந்தால், தொடர்ந்து வாசியுங்கள் :

உங்கள் காப்புறுதி "பழைய" பங்குபற்றும் ஆயுள் காப்புறுதியாக (Participating Life Insurance) இருந்தால் நீங்கள் அனாவசியமாக மேலதிக பணம் கட்டும் நிலைமையில் இருக்கின்றீர்கள். இது 13 வருடத்தில் கட்டினால் போதுமானது என்பது உண்மையல்ல என்பதை நிரூபிக்க முடியும். உங்கள் காப்புறுதி "புதிய" இருபது வருட காலவரையுள்ள காப்புறுதியானால் (Renewable Term Life Insurance) காலம் முடிய தவணைக் கட்டணங்கள் மலையேறும். உங்கள் தற்போதைய காப்புறுதி உங்களுக்கு உகந்ததா, இல்லையா என்பதை விபரமாக விளங்க இலவச ஆலோசனை வழங்கப்படும்.



இந்த நத்தாருக்கு உங்கள் குடும்பத்திற்கு விசேட சலுகைக் கட்டணத்தில் பாதுகாப்பான நிரந்தர காப்புறுதியை (Permanent Term Life Insurance) அளிக்க தொடர்பு கொள்ளுங்கள் :

யோகி தம்பிராஜா FCA, FCMA
நிதி நிபுணர் ஆலோசகர்
(416) 412-4267


FORTUNE
FINANCIAL

LEFT AD


ஸ்ரீ கௌரி மங்கள சேவை

அனைத்து இந்துமத கிரியைகளுக்கும்
கனடிய திருமணப் பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள்
(ஐயாமணி, புங்குடுதீவு-10)



புதிய தொலைபேசி இலக்கம்
(416) 266-3333



வைபவங்கள் அனைத்துக்கும்
ரொறன்ரோ, ஸ்காபரோ பகுதிகளில்
குறைந்த கட்டணத்தில் மண்டபங்கள்
ஒழுங்கு செய்து தரப்படும்

- திருமணம் ● திருமணப் பதிவு ● புதுமனை புகுதல் ● கடைதிறப்பு வைபவம் ● புண்யா வாசனம்
- பூப்புனித நீராட்டு விழா ● பூமாலை ● ஆண்டாள் மாலை ● சடைநாகம் ● தலைநகை செற
- முத்து மணவறை ● தலைப்பாகை ● பந்தல் அலங்காரம் ● கல்யாண பூஜைப் பொருட்கள்
- ஆலய வைபவங்களுக்கான முத்துச் சப்பரம் ஆகியவைகளுக்கு என்றும் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

628 E, Birchmount Rd., Scarborough, Ontario. M1K 1P9



ஒன்றாயியோ வர்த்தக
சம்மேளனத்தின் சிறந்த
சேவைக்கான
விருது பெற்ற
நிறுவனம்



ஏசியன் கிறிக்கெட் கிளப்பினரின்
சிறந்த வர்த்தக
நிறுவனத்துக்கான
விருது பெற்ற
நிறுவனம்

ஸ்ரீ சிவா ஜூவலறி

SRISIVA JEWELLERY

721 Bloor St. W., Toronto, Ontario. M6G 1L5

(416) 531-4867